



ස්වාමී විපුලානන්ද ඥාණන්දරය අධ්‍යයන ආයතනය ශ්‍රී ලංකා නැගෙනහිර
විශ්ව විද්‍යාලය

ඡවාමි විපුලානන්ද අමුකියර් කර්කෛකර් ජිරුවකම,
කිරුකුරුප් පලකලෛකු කුමකම, ජලඛකෛ

**SWAMI VIPULANANDA INSTITUTE OF AESTHETIC STUDIES,
EASTERN UNIVERSITY, SRI LANKA**



වාර්ෂික වාර්තාව
වරුඨාන්ද අර්ඛිකෛ - 2015
Annual Report

உள்ளடக்கம்

பக்க இலக்கம்

தூரநோக்கும் பணிக்கூற்றும்	01
கட்டமைப்பு வரைபடம்	02
முகாமைத்துவ சபை அங்கத்தவர்கள்	03
பணிப்பாளரின் மீளாய்வு	04-06
சித்திபெற்று வெளியான மாணவர் விபரம்	06
கல்விசார் ஊழியர் விபரம்	07
நிர்வாக ஊழியர் விபரம்	07
கல்விசாரா ஊழியர் விபரம்	08
ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் வெளியீடுகள் விபரம்	08
நிகழ்ச்சி, கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறை விபரம்	09
பெற்றுக்கொள்ளப்பட்ட விருதுகளின் விபரங்கள்	09
மீள் செலவினங்கள் விபரம்	10
முதலீட்டு செலவினங்கள் விபரம்	10
செயற்திட்டங்களின் விபரங்கள் (உள்நாட்டு/வெளிநாட்டு நிதிகள்)	11
செயற்திட்டங்களின் செலவுத்தொகை பற்றிய விபரம் (உள்நாட்டு/வெளிநாட்டு நிதிகள்)	11
நிதியியல் முன்னேற்றம் பற்றிய விபரம் (செலவுத்தொகை)	11
நிதியியல் முன்னேற்றம் பற்றிய விபரம் (உருவாக்கப்பட்ட வருமானம்)	12
நிதியியல் செயல்திறன் பகுப்பாய்வு	12

பின் இணைப்பு

இணைப்பு	A	-	நிதிக்கூற்று
இணைப்பு	B	-	கணக்காய்வுக்குழு அறிக்கை
இணைப்பு	C	-	கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை
இணைப்பு	D	-	கணக்காய்வாளர் நாயகத்தின் கூற்றறிக்கைக்கு முகாமைத்துவ குழுவின் நிதி அறிக்கை சம்பந்தமான பதில்

துரநோக்கு,

தேவைகளின்

இயக்கப்பாடுடைய

அழகியற்

கற்கைகளில்

தலைமைத்துவம்.

பணிக்கூற்று,

அறிவையும் நிறைவேற்று திறன்களையும்

பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள்

அவர்களால் தெரிவு செய்யப்பட்ட

அழகியற்கலை

கற்கைகளின் துறைகளிலே பெறுபேறுடைய


தொழில் புரியக்கூடிய பட்டதாரிகளையும்

தூதுவர்களையும் உருவாக்கி இலங்கையின்

பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாத்து

பலப்படுத்துதல்

கட்டமைப்பு வரைபடம்



முகாமைத்துவ சபை அங்கத்தவர்கள்

தவிசாளர்:	டாக்டர். கே.கோபிந்தராஜா பேராசிரியர், உமா குமாரசாமி	துணைவேந்தர். இ.கி.ப.க 2015 மார்ச் வரை துணைவேந்தர். இ.கி.ப.க –ஏப்ரல் 2015 இலிருந்து டிசம்பர் 2015 வரை
பணிப்பாளர்:	டாக்டர் பிரேமகுமார் பேராசிரியர்.ஏ. முருகதாஸ் டாக்டர். எஸ்.ஜெயசங்கர்	பணிப்பாளர் (சு.வி.அ.க.நி)– ஏப்ரல் 2015 வரை பதில் பணிப்பாளர் (சு.வி.அ.க.நி) – மே 2015 இலிருந்து டிசம்பர் 2015 வரை பணிப்பாளர் (சு.வி.அ.க.நி) 14.12.2015 இலிருந்து டிசம்பர் 2015 வரை
பீடாதிபதி:	டாக்டர். கெ. ராஜேந்திரம்	கலை, கலாச்சார பீடம். இ.கி.ப.க
ப.மா.ஆ. நியமனதாரர்:	டாக்டர். எஸ்.சிவகுமார் வண. தந்தை.ஜோசப் மேரி ஸ்ரீமத் சுவாமி சர்வரூபனந்தாஜி மகாராஜ்	
சபை நியமனதாரர் :	ஓய்வுபெற்ற. பேராசிரியர். எஸ்.மெளனகுரு டாக்டர். எம். தமிழ்வண்ணன்	
செனட் நியமனதாரர் :	டாக்டர். கே.ச. கருநாகரன் திரு. பி.. சட்சிதானந்தன்	
கூட்டமைப்பு நியமனதாரர்:	டாக்டர். எம். பாலகைலாசநாதசர்மா டாக்டர். (திருமதி) எம். சித்திரலேகா	
திறைசேரி பிரதிநிதி:	திரு. எம். நெடுஞ்செழியன்	
பிரதி பதிவாளர் (செயலாளர்):	திரு. ரி. விஜயகுமார்	

வருடாந்த அறிக்கை - 2015

03. பணிப்பாளரின் மீளாய்வு:

3.1 அறிமுகம்:

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம் பின்வரும் கற்கை திணைக்களங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது.

- ❖ கர்நாட்டிய இசைதிணைக்களம்
- ❖ நடன, நாடக மற்றும் அரங்க கலைகளின் திணைக்களம்
- ❖ காட்சிப்படுத்துகைமற்றும் தொழிநுட்ப கலைகள்திணைக்களம்

திருமதி. பாலாம்பிகை ராஜேஸ்வரன்.எம்.ஏ (இசை).எம். பில் (இந்தியா) கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் முதலாவது பணிப்பாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மார்ச் 14ம் திகதி 2015 ஆம் ஆண்டிலிருந்து நியமிக்கப்பட்டார். கலாநிதி. கே. பிரேமகுமார் இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளரில் இரண்டாவதாக ஏப்ரல் 14ம் திகதி 2012 இலிருந்து நியமிக்கப்பட்டார். விரிவுரையாளர் திருமதி. ஏ. முருகதாஸ் பதில் பணிப்பாளராக 29 ஏப்ரல் 2015ம் திகதியிலிருந்து 13 டிசம்பர் 2015 வரை எட்டு மாதங்களுக்கு செயற்பட்டார். தற்போது கலாநிதி. எஸ். ஜெயசங்கர் நிறுவனத்தின் பணிப்பாளராக 17 டிசம்பர் 2015ம் திகதி முதல் செயற்பட்டு கொண்டிருக்கிறார்.

3.2. கற்பிக்கப்படும் பாடங்கள்:

- ❖ கர்நாட்டிய இசை
- ❖ நடனம் (பரத நாட்டியம்)
- ❖ நாடகமும் அரங்கியலும்
- ❖ கட்புல மற்றும் தொழிநுட்ப கலைகள்

3.3 சட்ட வாரியங்கள்:

கல்விசார் கட்டமைப்பு: கல்விசார் விடயங்களின் எல்லா செயற்பாடுகளையும் கையாளுதல்.

முகாமைத்துவ சபை: நிர்வாக, கல்விசார் மற்றும் நிதி சம்பந்தமான விடயங்களை கையாளுதலும் அனுமதித்தலும்.

சபை இ.கி.ப.க: முகாமைத்துவ சபையில் கூட்டறிக்கைகள் சபைக்கு அதன் தீர்மானத்திற்காக முன்வைக்கப்படுகின்றன.

3.4 சாதனைகள்:

3.4.1 கலாசார நிகழ்வுகளுடாக சமூகங்களிற்கிடையில் இணக்கப்பாடுகளை மேம்படுத்தல்:

மட்டக்களப்பு கச்சேரி, மாவட்ட நீதிமன்றம், வங்கிகள், போதனா வைத்தியசாலை, கல்விக்கந்தோர், பிரதேச செயலகம் மற்றும் ஏனைய நிறுவனங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்டத்திலான நிகழ்வுகளில் வரவேற்பு நடனம் மற்றும் ஏனைய கலாசார நிகழ்வுகளில் எப்போதும் எமது மாணவர்கள் பங்குபற்றினார்கள்.

3.4.2 கலாசார பாரம்பரியங்களை பாதுகாத்தலும் மேம்படுத்தலும்:

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம் பிராந்தியம் மற்றும் தேசத்துக்குமான சிறந்த கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் மிக முக்கிய பங்கினை வகிப்பதன் மூலம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நன்மதிப்பினை பெற்றுள்ளது. அதனுடைய நோக்காக அது பல்வேறு வகையான நாட்டு மற்றும் பாரம்பரிய கலைகள், கலாசாரம், கூத்து, நாடகம் என்பவற்றை ஏற்பாடு செய்கிறது.

3.4.3 கண்காட்சி:

காட்சிப்படுத்துகை தொழிற்புட்ப கலைகள் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம் வர்ணங்கள், வடிவமைப்புகள் என்பவற்றுக்கான ஓர் கண்காட்சியை 2015 செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஏற்பாடு செய்தது.

3.5 நடாத்தப்பட்ட பயிற்சிப்பட்டறைகள்:

இல	நடாத்தப்பட்ட திகதி	பயிற்சிப்பட்டறையின் தலைப்பு
01	22, 23.01.2015	உயர்கல்வி அமைச்சு - உயர்கல்வி நிறுவனங்களின் நிதியியல், நிதியியலற்ற தொழில்சாருனர்களுக்கான பொது முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சிப்பட்டறை
02	11, 18, 25.03.2015, 01.04.2015	சுய அறிவு ட்டலுக்கான பயிற்சிப்பட்டறை - பிராம குமாரிகள் ராஜயோக நிலையம், மட்டக்களப்பு
03	28.02.2015	எவ்வாறு ஒருங்கிணைத்து கொண்டு செல்லல் எனபதற்கான பயிற்சிப்பட்டறை (ஹிந்துஸ்தானியிலிருந்து கர்நாட்டியத்திற்கும் அதேபோன்று கர்நாட்டியத்திலிருந்து ஹிந்துஸ்தானிக்கும்) - மனித ஆளுமைகள் நிறுவனம்
04	27.02.2015	பல்கலைக்கழகங்களின் பகடிவதை சம்பந்தமான வேலைத்தளம் - மனித உரிமைகள் ஆணைக்குழு
05	20.03.2015	சுய மதிப்பு அறிக்கை தொடர்பான பயிற்சி பட்டறை
06	16, 17.05.2015	யாழ் இசைத் திருவிழா பயிற்சிப்பட்டறை - சேவா லங்கா நிறுவனம், களுத்துறை
07	28.05.2015	நடன பயிற்சிப்பட்டறை - திருமதி. மாலினி பரராஜசிங்கம், சிறந்த கனேடிய நாட்டிய கலைஞர்
08	27, 28.06.2015	நடன பயிற்சிப்பட்டறை - சிதரசேன - வஜிரா நடன நிறுவனம்
09	08.07.2015	மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை - இ.எச்.இ.டி. மட்டக்களப்பு
10	16.07.2015	ஆலோசனை பயிற்சிப்பட்டறை - டாக்டர். டி. கடம்பநாதன்
11	28.08.2015	மூலோபாய திட்டமிடலுக்கான பயிற்சிப்பட்டறை - எஸ்.டி.சி இ.கி.ப.க
12	13 - 16.11.2015	கச்சேரி நோர்வே பொறுப்பான பல்கலைக்கழக இசை பயிற்சிப்பட்டறை - பேராதனை பல்கலைக்கழகம்
13	08.12.2015	முகாமைத்துவ வழிகாட்டல் பல்கலைக்கழக நாட்காட்டி சம்பந்தமான பயிற்சிப்பட்டறை - எஸ்.டி.சி இ.கி.ப.க

3.6 இசையும் நடன நிகழ்ச்சியும்:

இல	நடாத்தப்பட்ட திகதி	இசை நிகழ்ச்சியின் விபரங்கள்
01	25. 26.02.2015	கர்நாடக இசைமற்றும் நடனத்திற்கான ஸ்ரீ தியாகராஜ ஆராதனை திருவிழா - இந்திய கலாசார நிலையம்
02	19.09.2015	வரவேற்பு நடனம் - ஈ.எச்.ஈ.டி. மட்டக்களப்பு
03	04. 05.10.2015	நடன. நாடக திருவிழா - யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
04	18.10.2015	நடன நிகழ்ச்சி - சக்தி தொலைக்காட்சி

3.7.கட்டிட வசதிகள்

“சரசவி மெதுரா” பெண்கள் விடுதியானது சம்பிரதாயமாக 09.02.2015 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

04. சித்திபெற்று வெளியான மாணவர் விபரம்

திணைக்களம்	கற்கை நெறி	மொழி முலம்	2013		2014		2015	
			உள் ளீர்ப்பு	வெளி யானவ ர்கள்	உள் ளீர்ப்பு	வெளி யானவ ர்கள்	உள் ளீர்ப்பு	வெளி யானவ ர்கள்
இசை	இசை கலைக்கான இளமானி கற்கை	தமிழ்	25	19	38	30	61	27
நடன. நாடகம் மற்றும் அரங்கியல்	நடனக்கலைக்கான இளமானி கற்கை		25	22	29	31	31	22
	நாடகம் மற்றும் அரங்கியல் கலைக்கான இளமானி கற்கை		50	46	39	39	35	30
காட்சிப்படுத்தல் கலை	காட்சிப்படுத்தல் கலைக்கான இளமானி கற்கை		43	33	46	45	45	33
			143	120	152	145	172	112

கற்கைநெறிகளுக்கான வருடாந்த உள்வாங்கல் - இசை: 80, நடனம்: 50, நாடகம் மற்றும் அரங்கியல்: 50, கட்டிடகலை: 50

05. கல்விசார் ஊழியர் விபரம்

திணைக்களம்	கற்கை நெறி	மொழி முலம்	சிரேஷ்ட விரிவுரையாளர்கள்	விரிவுரையாளர்கள்	சிரேஷ்ட போதனாசிரியர்	போதனாசிரியர் (தற்காலிக)	விரிவுரையாளர் (தகுதி காண்)	உதவி நூலகர்	போதனாசிரியர்
இசை	இசை கலைக்கான இளமானி கற்கை	தமிழ்	-	-	02	11	03	-	03
நடன, நாடகம் மற்றும் அரங்கியல்	இசை கலைக்கான இளமானி கற்கை		-	-	03	02	02		-
	நடனக்கலைக்கான இளமானி கற்கை		-	-	03	05	03		-
	நாடகம் மற்றும் அரங்கியல் கலைக்கான இளமானி கற்கை		-	-	-	07	02		01
காட்சிப்படுத்தல் கலை	காட்சிப்படுத்தல் கலைக்கான இளமானி கற்கை		-	-	-	-	-		-
நூலகம்			-	-	-	-	-		-
கணனி பிரிவு			-	-	-	-	-	01	-
மொத்தம்		-	-	08	25	10	01	04	

ஊழியர் ∴ மாணவர் விகிதம் ஆனது இசை, நடன, நாடகம் மற்றும் அரங்கியல் மற்றும் காட்சிப்படுத்தல் தொழிநுட்ப கலைகளில் குறைவு. ஆகவே மேலதிக ஆளணி தயாரிக்கப்படல் வேண்டும்

06. நிர்வாக ஊழியர் விபரம்

திணைக்களம்	நிறைவேற்று ஊழியர்கள்
ஸ்தாபனமும் பொது நிர்வாகமும்	01
பரீட்சை மற்றும் மாணவர் அனுமதி	01
மாணவர் நலம்புரி	01
நிதிக் கிளை	01
மொத்தம்	04

மாணவர் எண்ணிக்கையின் அதிகரிப்பையும் பரவலாக்கப்பட்ட நிறுவனத்தின் செயல்திட்டங்களையும் கருத்திற்கொண்டு மேலதிக ஆளணி உருவாக்கப்பட வேண்டும்.

07. கல்விசாரா ஊழியர் விபரம்

திணைக்களம்	நிறைவேற்று ஊழியர்கள்	தொழிநுட்ப ஊழியர்கள்	லிகித மற்றும் அது சார்ந்த ஊழியர்கள்	சிறுஊழியர்கள்
இசை	-	-	-	01
நடன, நாடகம் மற்றும் அரங்கியல்	-	-	-	02
காட்சிப்படுத்தல் மற்றும் தொழிநுட்ப கலை	-	-	-	02
நூலகம்	-	-	02	02
நிதி	-	-	04	01
நிர்வாகம்	03	02	08	19
மொத்தம்	03	02	14	27

ஆணைக்குழு சுற்றறிக்கை இல. 25.:2014 படி 19 தொழிலாளர்களும் 2 சாரதிகளும் 24.10.2014 இலிருந்து நியமிக்கப்பட்டனர்.

08. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் வெளியீடுகள் விபரம்

விடயம்	வெளியிடப்பட்டது	முன்வைக்கப்பட்டது
ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை	61	25
கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை		02
வெளியீடுகளின் எண்ணிக்கை	-	-
புத்தகங்களின் எண்ணிக்கை	-	13
கட்டுரைகளின் எண்ணிக்கை	-	03
வேறு (புத்தக மேலட்டை வடிவமைப்பு)	-	-
மொத்தம்	61	43

அனைத்து கல்விசார் ஊழியர்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுத்துறைகளில் ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர்.

09. நிகழ்ச்சி, கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறை விபரம்

விடயம்	கலந்துகொண்டவை	முடித்தவை	முன்வைக்கப்பட்டவை
பட்டப்பின் பட்டதாரி கற்கைநெறிகள் எண்ணிக்கை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது	பொருத்தமற்றது
பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறிகள் எண்ணிக்கை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது	பொருத்தமற்றது
பட்டப்படிப்பு கற்கைநெறிகள்	பொருத்தமற்றது	பொருத்தமற்றது	பொருத்தமற்றது
டிப்ளோமா கற்கைநெறிகள் எண்ணிக்கை	-	-	-
சான்றிதழ் கற்கைநெறிகள் எண்ணிக்கை	08	-	-
வேறு	10	-	-
மொத்தம்	18	-	-

16 கல்விசாரந்தோர் பட்டப்பின் படிப்புக்காக பதிவு செய்யப்பட்டனர். ஆவர்களில் 7 பேர் நிகழ்ச்சியை பூரணப்படுத்தி முன்வைப்பு செய்தனர்.

10. பெற்றுக்கொள்ளப்பட்ட விருதுகளின் விபரங்கள்

விடயம்	விருதுகளின் எண்ணிக்கை	கல்விசார் எண்ணிக்கை	மாணவர் எண்ணிக்கை
உள்ளூர் விருதுகள்	21	01	20
தேசிய விருதுகள்	23	-	23
சர்வதேச விருதுகள்	07	07	-
வேறு	-	-	-
மொத்தம்	51	08	43

8 கல்விசார் ஊழியர்கள் மற்றும் 43 மாணவர்களும் அவர்களின் கற்கை துறைகளில் விருதுகள் பெற்றனர்.

11. மீள் செலவினங்கள் விபரம்

விடயம்	2014 ரூபா.	2015 ரூபா.
தனிப்பட்ட ஊதியங்கள்	56,174,575.33	88,530,821.74
பிரயாணம்	213,288.50	146,776.36
வழங்கல்கள்	3,301,597.44	3,862,024.68
பராமரிப்பு	1,981,610.31	2,070,515.72
ஒப்பந்த சேவைகள்	15,804,870.02	24,446,631.21
வேறு	6,321,910.80	8,615,336.29
மொத்தம்	83,797,852.40	127,672,106.00

சம்பள மீளாய்வின் பிரகாரம் கொடுப்பனவுகள் அதிகரித்தது. அத்துடன் மாணவர உள்வாங்கல்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு சேவை வெளிவளத்தினாலும் ஒப்பந்த சேவைகள் அதிகரித்தன

12. முதலீட்டு செலவினங்கள் விபரம்

விடயம்	2014 ரூபா	2015 ரூபா
கையகப்படுத்தப்பட்ட காரியாலய உபகரணங்களும் தளபாடங்களும்	12,879,055.95	23,297,515.00
கையகப்படுத்தப்பட்ட இயந்திரங்கள்	-	18,685,231.49
கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்களும் கட்டுமானங்களும்	9,631,994.42	21,845,231.84
வேறு	17,200.00	749,957.45
மொத்தம்	22,528,250.37	64,578,101.78

அலுவலக தளபாடங்கள், உபகரணங்கள் மற்றும் கட்டிடங்களை உள்வாங்கல்களினதும் கட்டமைப்புகளினதும் செலவினங்கள் அதிகரித்த மாணவர்களை குடியமர்த்துவதற்காக அதிகரித்தன.

13. செயற்திட்டங்களின் விபரங்கள் (உள்நாட்டு / வெளிநாட்டு நிதிகள்)

பெயரும் விபரமும்	கடன் :: மானியம்	நிதி வழங்கும் நிறுவனம்	டி.சிஇ ரூபா	ஆர்.எப்.ஏ ரூபா	டி.எப் ரூபா
எச்.இ.டி.சி செயற்திட்டம்	மானியம்	உலக வங்கி	15 மில்லியன் ரூபா		
-	-	-			
-	-	-			
மொத்தம்	-	-	15 மில்லியன் ரூபா		

15 மில்லியன் ரூபாவானது உலகவங்கியின் எச்.இ.ரி.சி செயல்திட்டத்தினூடாக தகவல் தொழினுட்பம், ஆங்கிலம், மென்திறன் மற்றும் சமூக ஒருமைப்பாடு என்பவற்றின் முன்னேற்றத்துக்காக வழங்கப்பட்டது.

14. செயற்திட்டங்களின் செலவுத்தொகை பற்றிய விபரம் (உள்நாட்டு / வெளிநாட்டு நிதிகள்)

பெயர்	டி.சிஇ ரூபா	2013 இல் செலவுத்தொகை ரூபா	2014 இல் செலவுத்தொகை ரூபா	31.12.2015 அன்று ஒட்டுமொத்த செலவுத்தொகை ரூபா	பெளதீக முன்னேற்றத்தின் வீதம்
எச்.இ.டி.சி செயற்திட்டம்	15 மில்லியன்	462,986.00	2,885,929.20	6,443,056.43	71.59
மொத்தம்		462,986.00	2,885,929.20	6,443,056.43	71.59

எச்.இ.ரி.சி செயல்திட்ட நிதியானது அதன் உச்ச நிலையில் பிரயோகிக்கப்பட்டது

15. நிதியியல் முன்னேற்றம் பற்றிய விபரம் (செலவுத்தொகை)

விடயம்	2015 இல் ஏற்பாடுகள் ரூபா.	2015 இல் செலவுத்தொகை ரூபா.	சேமிப்பு :: மேலதிகம் ரூபா.
மீள் நடைமுறையிலுள்ள செயற்திட்டங்களின் செலவுத்தொகை	136,900,000.00	134,411,894.69	2,488,105.31
மூலதன செயற்திட்ட செலவுத்தொகை	50,000,000.00	64,578,101.78	14,578,101.78
செயற்திட்டம் - உள்நாட்டு நிதி	-	-	-
செயற்திட்டம் - வெளிநாட்டு நிதி	-	-	-

மொத்தம்	186,900,000.00	198,989,996.47	17,066,207.09
---------	----------------	----------------	---------------

16. நிதியியல் முன்னேற்றம் பற்றிய விபரம் (உருவாக்கப்பட்ட வருமானம்)

வருமான வழிகள்	2015 இல் ஏற்பாடுகள் ரூபா.	2015 இல் சேகரிப்பு ரூபா.	குறைபாடு /மேலதிகம்
இளமானி கற்கை	1,235,000.00	1,411,924.41	176,924.41
பட்டப்பின் படிப்பு	-	-	-
ஆலோசனைகள்	-	-	-
வேறு	50,000.00	80,700.00	30,700.00
மொத்தம்	1,285,000.00	1,492,624.41	207,624.41

விரிவாக்கல் கற்கை நெறிகள் சு.வி.அ.க. நிறுவனத்தில் நடாத்தப்படாததால் இளமானி கற்கை மாணவர்களின் பதிவின் மூலமே வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

17. நிதியியல் செயல்திறன் பகுப்பாய்வு

விடயம்	குத்திரம்	ஒரு மாணவருக்கான செலவுத்தொகை
ஒரு மாணவருக்கான மீள் நடைமுறை செலவுத்தொகை	மீ.ந மாணவர் வலிமை எண்ணிக்கை	125,853.83
ஒரு மாணவருக்கான மூலதன செலவுத்தொகை	மு.செ மாணவர் வலிமை எண்ணிக்கை	60,466.39
மொத்தம்		186,320.22

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்

நிதி நிலைக்கான கூற்றறிக்கை

31 டிசம்பர் 2015 அன்று

	குறிப்பு	2015ல் ரூபா	2014ல் ரூபா
சொத்துகள்			
நிலையற்ற சொத்துக்கள்			
சொத்து, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்	09	133,528,648.78	75,990,581.59
நடைமுறை சொத்துக்கள்			
உள்ளீர்ப்புகள்		1,402,827.42	1,102,581.59
கடன்கள் மற்றும் முற்பணம்	10	7,751,041.60	6,320,768.92
வழங்குனர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்குமான முற்கொடுப்பனவு	11	550,339.06	7,139,072.13
பணமும் பணத்திற்கு சமமானவையும்	13	61,510,157.32	52,138,986.78
		71,214,365.40	66,701,409.42
மொத்த சொத்துக்கள்		204,743,014.10	142,691,990.87
சமங்குகளும் பொறுப்புகளும்			
பொறுப்புகள்			
நடைமுறை பொறுப்புகள்			
வரவிடுவோர்	14	9,450,613.43	7,936,380.55
வைத்திருப்பு பணம் - ஒப்பந்தக்காரர்கள்		1,881,648.60	-
பணிக்கொடைகளுக்கான ஏற்பாடு		5,031,837.50	-
மகாபொல கல்வி கொடுப்பனவு			
வழங்கல்கள்	12	890.00	2,238,940.00
கணக்காய்வு கட்டணத்திற்கான ஏற்பாடு		200,000.00	-
மொத்த பொறுப்புகள்		16,564,989.53	10,175,320.55

சமயங்கு

**கூட்டிணைக்கப்பட்ட நிதி
(மூலதன வழங்கல்)/ இருப்பு**

கூட்டிணைக்கப்பட்ட மூலதன மானியம்	15	209,550,112.78	159,550,112.78
வெறு வழங்கல்கள்		1,000,000.00	1,000,000.00
வேறு நிதிகள்		1,500,000.00	1,500,000.00
பொது இருப்பு		(23,872,088.21)	(29,553,442.47)
.		188,178,024.57	132,516,670.31
மொத்த சமயங்கு மற்றும் பொறுப்புகளும்		204,743,014.10	142,691,990.86

சரியென அத்தாட்சிப்படுத்தப்பட்டது

டாக்டர். எஸ்.ஜெயசங்கர்

கணக்கியல் அதிகாரி

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்

நிதிக்கூற்று

2015ம் வருட முடிவில்

குறிப்பு	2015	2014
செயற்படுத்தும் இறைவரி		
மீள்நடைமுறை நிதி	136,900,000.00	74,000,000.00
பதிவுக் கட்டணம் (பட்டதாரி பயிலுனர்)	718,900.00	1,060,850.50
பரீட்சை கட்டணம் (பட்டதாரி பயிலுனர்)	49,000.00	524,950.00
கடன் முற்கொடுப்பனவுகளிலிருந்து பெறப்பட்ட வட்டி	160,756.41	139,411.55
விடுதி கட்டணம்	243,700.00	708,565.57
பண்ணை உற்பத்திகளின் விற்பனை	-	300.00
தண்டப்பணம்	22,733.00	70,727.50
சொத்துகளிலிருந்து வாடகை	46,000.00	5,750.00
வைத்திய கட்டணம்	101,700.00	156,197.00
பழைய இருக்கைகளின் விற்பனை	60,135.00	11,910.00
வாழ்க்கை செலவு நிலுவைகள் (வா.செ.நி)	35,208.12	-
மீளளிக்கப்படாத நிலுவைகள்	80,700.00	144,400.00
நானாவித பற்றுச்சீட்டுகள்	9,000.00	64,900.00
	138,427,832.53	76,887,962.12
செயற்பாட்டு செலவீனங்கள்		
சொந்த கொடுப்பனவுகள்		
சம்பளமும் கூலியும்	25,903,458.98	28,622,722.42
ப.சே. நிதி	3,833,419.25	3,033,001.57
ஓய்வூதியம்	2,866,736.29	1,802,413.43
தொழிலாளர் நம்பிக்கை நிதி	1,347,150.74	967,624.06
பதில் கொடுப்பனவு	500,239.22	180,692.50
வாழ்க்கை செலவு கொடுப்பனவு	8,580,926.18	5,811,537.70
கல்விசார் கொடுப்பனவு	8,072,207.01	6,285,210.40
விசேஷ கொடுப்பனவு	5,170,172.14	3,989,886.97
ஆராய்ச்சி கொடுப்பனவு	8,185,794.66	342,754.18
மேலதிக நேரம்	1,054,838.45	879,493.65

விடுமுறை நாள் கொடுப்பனவு		36.372.00	33.459.00
வேறு கொடுப்பனவு		14.400.00	14.000.00
வருகை விரிவுரையாளர் கட்டணம்		1.601.050.00	1.202.350.00
மேலதிக மாதாந்த கொடுப்பனவு		5.160.052.89	2.150.757.35
இடைக்கால கொடுப்பனவு		9.320.820.90	414.787.10
மாதாந்த நகூட ஈட்டு கொடுப்பனவு		1.799.269.13	-
போட்டோ பிரதி கோடுப்பனவு		17.850.00	7.875.00
பணிக்கொடை		5.066.063.90	436.010.00
பிரயாணம்	04	146.776.36	213.288.50
வழங்கல்களும் நுகர்வு பாவனைகளும்	05	3.561.778.85	3.444.920.65
பராமரிப்பு செலவுத்தொகை	06	2.070.515.72	2.257.031.86
ஒப்பந்த சேவைகள்	07	24.446.631.21	19.308.968.54
தேய்மானம் மற்றும் மெதுவான நிலைமாறுகைகளினதும் செலவுகள்		7.040.034.52	6.224.959.89
வேறு நடைமுறை செலவுகள்	08	8.615.336.29	6.183.569.25
மொத்த நடைமுறை செலவுகள்		<u>134.411.894.69</u>	<u>93.807.314.02</u>
அதிகம் ஷ உபரி (குறைபாடு) செயற்படுத்துகை மூலமானவை		4.015.937.34	16.919.351.90
நடவடிக்கை 4.015.937.84 (16.919.351.90)			
மீதி (முன்கொண்டு வரப்பட்டது)		(27.888.026.05)	(12.614.090.57)
		4.015.937.34	16.919.351.90
மீதி (முன்னெடுத்து சென்றது)		<u>(23.872.088.21)</u>	<u>(29.533.442.47)</u>

சரியென அத்தாட்சிப்படுத்தப்பட்டது

டாக்டர். எஸ்.ஜெயசங்கர்

கணக்கியல் அதிகாரி

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்

பண ஓட்டத்தின் கூற்றறிக்கை

31 டிசம்பர் 2015ஆம் வருடமுடிவுக்கானது

	குறிப்பு	2015	2014
		ரூபா	ரூபா
சேயற்பாட்டு திட்டங்களின் பண ஓட்டம்			
வருடத்துக்கான குறைபாடு		4.015.937.84	(16.824.949.20)
பணநடவடிக்கைகளில் ஈடுபாடற்ற பொருட்களை சரிப்படுத்தல்			
தேய்மானம்		7.040.034.52	6.130.557.19
பணிக்கொடைக்கான ஏற்பாடுகளின் அதிகரிப்பு		5.031.837.50	
முந்தியகால பொருட்கள்		1.645.416.42	-
வேலை முலதனத்தின் பொருட்களை மாற்றம் செய்வதற்கு முன் குறைபாடுகளை இயக்குதல்		17.733.226.28	(10.694.392.01)
வேலை முலதன பொருட்களில் மாற்றங்கள்			
கடன், முற்கொடுப்பனவுகளின் அதிகரிப்பு		(1.430.272.68)	747.019.73
வழங்குனர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர் முற்கொடுப்பனவு குறைப்பு		6.588.733.07	(879.805.28)
கணக்காய்வு கட்டணங்களின் அதிகரிப்பு		200.000.00	
வைத்திருப்பு பணத்தின் அதிகரிப்பு - ஒப்பந்தக்காரர்கள்		1.881.648.60	(204.852.34)
பாதுகாப்பு வைப்புகளின் அதிகரிப்பு - ஒப்பந்தக்காரர்கள்		-	(252643.79)
கையிருப்பு பங்குகளின் அதிகரிப்பு		(300.245.83)	143.323.21
பெறப்பட்ட மகாப்பொல / கல்விக்கொடுப்பனவில் குறைப்பு		(2.238.050.50)	1.862.850.00
கடனாளிகளில் அதிகரிப்பு		1.514.232.88	14.631.75
		6.216.046.04	1.430.523.28
இயக்க செயற்பாடுகளில் பயன்படுத்தப்பட்ட பணம்		23.949.272.32	9.263.868.73
முலதன செயற்பாடுகளின் பண ஓட்டம்			
நிலையான சொத்துக்களின் கொள்வனவு		(64.578.101.78)	(12.879.055.95)
முலதன செயற்பாடுகளுக்கு பிரயோகிக்கப்படும் தேறிய பணம்			

நிதி நடவடிக்கைகளின் பண ஓட்டம்

மூலதன மானியம்	50,000,000.00	45,000,000.00
நிதி நடவடிக்கைகளினால் உருவாக்கப்பட்ட தேறிய பணம்	50,000,000.00	45,000,000.00
வருட ஆரம்பத்தில் பணமும் பணத்துக்கு சமமானவையினதும்		
தேறிய அதிகரிப்பு	9,371,170.54	22,857,075.32
வருட ஆரம்பத்தில் பணமும் பணத்துக்கு சமமானவையினதும்		
மிகுதி	52,138,986.78	29,281,911.46
வருட முடிவில் பணமும் பணத்துக்கு சமமானவையினதும்		
மிகுதி	61,510,157.32	52,138,986.78
குறிப்பு		
வங்கியிலுள்ள பணம்	61,510,157.32	
மொத்தம்	61,510,157.32	

சரியென அத்தாட்சிப்படுத்தப்பட்டது

டாக்டர். எஸ்.ஜெயசங்கர்

கணக்கியல் அதிகாரி

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்
தேறிய சொத்துக்களின் மாற்றங்களுக்கான கூற்றறிக்கை
31 டிசம்பர் 2015ஆம் வருடமுடிவுக்கானது

	கூட்டுச் சேர்த்த நிதி ரூபா	பொது வைப்பு	மொத்தம்
31 டிசம்பர் 2013 இல் மீதி	106,708,799.72	(12,614,090.57)	94,094,709.15
மூலதன மானியம்	45,000,000.00		45,000,000.00
காலத்துக்கான மேலதிகம்/குறைபாடு	-	(16,919,351.90)	(16,919,351.90)
31 டிசம்பர் 2014 இல் மீதி	151,708,799.72	(29,533,442.47)	122,175,357.25
மூலதன மானியம்	50,000,000.00	-	50,000,000.00
இ.கி.ப.க - முந்திய வருடத்தின் நெறிப்படுத்தல்	1,645,416.42		
காலத்துக்கான மேலதிகம்/குறைபாடு	-	4,015,937.84	4,015,937.84
31 டிசம்பர் 2015 இல் மீதி	201,708,799.72	(23,872,088.21)	177,836,711.51

சரியென அத்தாட்சிப்படுத்தப்பட்டது

டாக்டர். எஸ்.ஜெயசங்கர்

கணக்கியல் அதிகாரி

கணக்காய்வுக்குழு அறிக்கை - 2015

கணக்காய்வு குழு இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் ஒரு இணைக்குழுவாகும். 5 அங்கத்தவர்களை கொண்ட குழுவானது காலாண்டுக்கு ஒருமுறை நிறுவனத்தின் நிதி, நிர்வாகம், மனிதவள மற்றும் எதிர்கால சந்ததிகளின் நம்பிக்கைக்கான செயற்பாடு காரணமாக கூடுகிறது. ஆதன் அங்கத்துவம், நியமனக்காரிய காலம், பொறுப்புகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் என்பன இலங்கையின் திறைசேரியினால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினாடாகவும் முகாமைத்துவ சபையினாடாகவும் ஆளப்படுகிறது.

1. கணக்காய்வு குழுவினுடைய குறிப்பு காலம்:

- 1) உள்ளக கணக்காய்வு பிரிவின் பொறுப்புகளின் உறுதிப்பாடு மற்றும் வருடாந்த கணக்காய்வு திட்டங்களை மீளாய்வு செய்தல்.
- 2) நிறுவனத்தின் எல்லா செயற்பாடுகளையும் மீளாய்வு மதிப்பிடலும்.
- 3) வருடாந்த உள்ளக கணக்காய்வு திட்டங்களை முன்னாய்வு மதிப்பீடு செய்தலும் மற்றும் வேலை திட்டங்கள் உள்ளக கணக்காய்வினால் தயாரிக்கப்படுதலும்.
- 4) ஒழுங்கான இடைவெளிகளில் செயற்திறன் மீளாய்வு செலவுத்திறமையுடன் மேற்கொள்வதுடன் தேவையற்ற செலவீனங்களை தவிர்த்தல் போன்றவை.
- 5) வெளிவாரி கணக்காய்வாளருடன் தொடர்பு ஏற்படுத்தலும் கணக்காளர் நாயகத்தின்/வெளிவாரி கணக்காய்வாளர்களின் முகாமைத்துவ கடிதங்களிற்கேற்ப பின்பற்றலும்.
- 6) சட்டங்கள், நடைமுறைகள், விதிகள் மற்றும் சுற்றறிக்கைகள் என்பன உடன்படுகின்றனவா என்பதை நிச்சயப்படுத்தல்.
- 7) கணக்கு தரங்களுடனான நிதி அறிக்கைகளின் இணங்கும் தன்மையை நிச்சயப்படுத்த மீளாய்வு செய்தல்.
- 8) உள்ளக/வெளிவாரி கணக்காய்வு அறிக்கையை மீளாய்வு செய்தலும் பரிகார நடவடிக்கைகளுக்கான முகாமைத்துவ கடிதங்களையும் மீளாய்வு செய்தல்.
- 9) நடைமுறைப்படுத்துகையில் சிபாரிசை செயற்படுத்துவதனை மீளாய்வு செய்தல்/பொது ஸ்தாபனங்களுக்கு குழுவின வழிகாட்டலை ஏற்படுத்தல்.
- 10) வருடாந்த அறிக்கையில் சேர்ப்பதற்காக குழுவின கண்டுபிடிப்புகளின் அறிக்கையை தயாரித்தல்.

2. கணக்காய்வு குழு அங்கத்தவர்கள்

அங்கத்தவரின் பெயர்	பதவி மற்றும் தரம்
(அ) சபையிலிருந்து நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கள்	
1. திரு. ஆர்.நெடுஞ்செழியன் (தவிசாளர்)	திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச திட்டமிடல் செயலகம், மட்டக்களப்பு.
2. வண பிதா ஜோசப் மேரி	பணிப்பாளர், மன்றசா மீள் பராமரிப்பு நிலையம், மட்டக்களப்பு.
3. வண. சுவாமி. சர்வரூபானந்தாஜி	உப தலைவர், இராமகிருஷ்ண மிஷன், இலங்கை.
(ஆ) பதவி வழி அங்கத்தவர்கள்	

4. திரு. ரி. விஜயகுமார்	பிரதி பதிவாளர்
5. திரு. எஸ். திருவருட்செல்வன்	பதில் உதவி உள்ளக கணக்காய்வாளர்.
(இ) அவதானிப்பாளர்கள்	
6. திரு. எஸ். முருகுப்பிள்ளை	குழு அங்கத்தவர். கணக்காய்வாளர் அதிபதி திணைக்களம்.
7. எம். ஜெ. ஆர். போகமுவ	உள்ளக கணக்காய்வாளர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
(ஈ) அழைக்கப்பட்டவர்கள்	
8. திரு. எஸ். கே. ஜயவரத்தன	பதில் சிரேஷ்ட உதவி நிதியாளர்

3. கூட்டங்கள்

பொது தொழில்கள் சுற்றறிக்கை இல. பி.ஈ.டி/31, இன்படி குழுவானது அதிகுறைந்தது 4 தடவைகளாவது ஒரு வருடத்தில் கூட்டப்பட வேண்டும். நடைபெறும் ஆண்டின் மீளாய்வுக்கிணங்க குழுவானது 3 தடவைகளே சந்திக்க முடிந்தது. முதல் காலாண்டுக்கான குழு கூட்டமானது புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்படாமையின் காரணமாக கூடவில்லை. காரணம் வருடத்துக்கான முதலாவது முகாமைத்துவ சபையானது மீளாய்வின் கீழ் 11 ஜூன் 2015 இலேயே கூடியது. கூட்டங்களின் விபரங்கள் கீழே தரப்படுகின்றன.

	கூட்டத்தின் இல.	கூட்டம் நடைபெற்ற திகதி
1	12ம்	21.07.2015
2	13ம்	14.10.2015
3	14ம்	28.11.2015

4. வருட நடப்பின் செயற்பாடுகள்

நிறுவனத்தின் முகாமைத்துவ குழுவிற்கு குழுவினுடைய சிபாரிசுகள் அனுமதிக்கவும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும் கிடைக்க செய்யப்பட்டன. மீளாய்வின் கீழ் குழுவானது பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

(அ) உள்ளக கணக்காய்வு

- உள்ளக கணக்காய்வு நிகழ்ச்சிகளை சிபாரிசு செய்தலும் மேற்பார்வை செய்தலும்.

குழுவானது 2015 இற்கான உள்ளக கணக்காய்வு திட்டத்தையும் உள்ளக கணக்காய்வு நிகழ்ச்சிகளையும் சிபாரிசு செய்து அதன் செயற்பாடுகளை வருடம் முழுவதும் கண்காணித்தது.

- உள்ளக கணக்காய்வை மீளாய்வு மேற்பார்வை செய்தலும்

குழுவானது உள்ளக கணக்காய்வாளரின் அறிக்கைகள், குறிப்புகள், விசாரணைகள் என்பவற்றை தேவையான வழிகாட்டல்களையும் சிபாரிசுகளையும் நிர்வாகத்திற்காக அதன் உள்ளே சுட்டிக்காட்டப்பட்டவற்றை சரிப்படுத்துவதற்காக மீளாய்வு செய்தது.

(ஆ) வருடாந்த அறிக்கையும் வருடாந்த கணக்கும்

குழுவானது வருடாந்த அறிக்கை தயாரிப்பதின் முன்னேற்றத்தை மேற்பார்வை செய்து வருடத்துக்கான வருடாந்த அறிக்கையை மீளாய்வு செய்ததுடன் சரியான காலத்தில் வழங்கப்படலை நிச்சயப்படுத்தியது.

(இ) வெளியக கணக்காய்வு

பிரயோகிக்கப்படக்கூடிய சட்டங்கள் ஒழுங்கு முறைகளுக்கேற்ப மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட வெளியக கணக்காய்வாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வு விசாரணைகள் மற்றும் கணக்காய்வு வருட அறிக்கைகளை குழுவானது மீளாய்வு செய்தது

(ஈ) உள்ளக கட்டுப்பாட்டு முறைகளை மீளாய்வு செய்தலும் மேற்பார்வை செய்தலும்

- வருடாந்த வேறுபாடுகளினதும் நிலையான சொத்துக்களினதும் பதிவு

காலத்திற்கேற்ப வருடாந்த கணக்கெடுப்பு சபையின் முன்னேற்றங்களை குழுவானது தொடர்ச்சியாக மீளாய்வு செய்து மேற்பார்வை செய்தது. மேலும் நிலையான மென்பொருள் சொத்துக்களை முழுமைப்படுத்துவதற்காக தேவையான வழிகாட்டல்களை கண்காணித்து மேற்பார்வை செய்து வழங்கியது.

- செலுத்தப்படாத முற்கொடுப்பனவு கடன் என்பவற்றை மீளப்பெறல்

மீளப்பார்வையிலுள்ள வருடத்தில் செலுத்தப்பட வேண்டிய முற்கொடுப்பனவு கடன் என்பவற்றை மீளப்பெறும் விடயத்தில் குழுவானது கவனம் செலுத்தி நிவர்த்தி செய்வதை கண்காணித்தது. மேலும், குழுவானது உள்ளக கட்டுப்பாட்டை பராமரிக்கும் விதத்தில் தேவையான சிபாரிசுகளை செலுத்தப்படாத முற்கொடுப்பனவு கடன்களை மீளப்பெற நடைமுறைப்படுத்தியது.

(உ) துணைச் செயற்படுத்தல் திட்டமும் பிரதான திட்டமும்.

குழுவானது துணை செயற்படுத்தல் திட்டம்இ பிரதான திட்டம் என்பவற்றை குறித்த காலத்தில் தரமான சமர்ப்பனத்தை செய்வதற்கு குழுவானது தொடர்ச்சியாக இத் திட்டங்களின் முன்னேற்றங்களை மீளப்பார்வைக்குட்படுத்தி கண்காணித்தது.

5. முடிவு:


கணக்காய்வு குழுவானது குழுவின் அங்கத்தவர்களின் செயற்பாடுகளில் திருப்தியடைந்ததுடன் அவர்களது நிறுவனத்தின் நல்லாட்சிக்கான பங்களிப்புகளிலும் திருப்தியடைந்தது. இந்த செயற்பாட்டினை நிறைவேற்றுவதில் குழுவின் செயலாளராக கடமையாற்றிய உதவி உள்ளக கணக்காய்வாளரின் செயற்பாட்டை குழுவானது உணர்ந்தது. குழுவினால் வழங்கப்பட்ட சிபாரிசுகள் சமபந்தமான முன்னேற்றத்தை அடையும் நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியான செயற்பாடுகளிலும் குழுவானது திருப்தியடைந்தது.

தவிசாளர்,
கணக்காய்வு குழு.

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்,
கிழக்கு பல்கலைக்கழகம்.


பிரதியிடப்பட்டது:

- திறைசேரி பிரதிச் செயலாளர், செயலகம், தாமரை வீதி (லோட்டஸ் ரோட்), கொழும்பு-01.
- பணிப்பாளர் - அபிவிருத்தி, உயர்கல்வி அமைச்சு, இல.12, வாட் பிளேஸ், கொழும்பு-07



கிணைப்பு - ௨,

විගණකාධිපති දෙපාර්තමේන්තුව
கணக்காய்வாளர் தலைமை அபிபதி திணைக்களம்
AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය } ENP/BT/C/SVIAS
எனது இல. } /01/15/05
My No. }

මගේ අංකය }
உமது இல. }
Your No. }

දිනය }
திகதி }
Date }

27 March 2017

Director,


Swami Vipulananda Institute of Aesthetic Studies



Report of the Auditor General on the Financial Statements of the Swami Vipulananda Institute of Aesthetic Studies (SVIAS) for the year ended 31 December 2015 in terms of Sub - section 108(1) of the Universities Act, No.16 of 1978

Reference to my letter of even number dated 26 January 2017 on the above subject.

02. The Tamil version of the above mentioned report is sent here with.


W. Premananda

Deputy Auditor General


For Auditor General

Copies: 1. Secretary - Ministry of Higher Education and Highways
 2. Secretary - Ministry of Finance
 3. Chairman - University Grant Commission

Es/04

fn = pl.






විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය
எனது இல.
My No. }

11/15/05

මගේ අංකය
உமது இல.
Your No. }

දිනය
திகதி
Date }

2017 சனவரி 26

பணிப்பாளர்,

சுவாமி விபுலானந்த அழகியற்கலை கற்கைகள் நிறுவகம்,
மட்டக்களப்பு.

சுவாமி விபுலானந்த அழகியற்கலை கற்கைகள் நிறுவகத்தின் (எஸ்வீஐஏஎஸ்) 2015 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீது 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் அதிகாரச்சட்டத்தின் 108(1) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

சுவாமி விபுலானந்த அழகியற்கலை கற்கைகள் நிறுவகத்தின் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2015 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் அதிகாரச்சட்டத்தின் 107(5) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளிற்கிணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பல்கலைக்கழகங்கள் அதிகாரச்சட்டத்தின் 108(1) ஆம் உபபிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள் அதிகாரச்சட்டத்தின் 108(2) ஆம் உபபிரிவின் பிரகாரம் ஒரு விபரமான அறிக்கை காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களில் இருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.



1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளன. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக் கருதுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து சுவாமி விபுலானந்தா அழகியற்கலை கற்கைகள் நிறுவகத்தின் 2015 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் கணக்கீட்டுக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

(அ) முன்னைய நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சானது ரூபா 11,450,000 பெறுமதியான இரண்டு வாகனங்களை அதனுடைய உரிமைத்துவத்தை மாற்றுவதுடன் சேர்த்து 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு நன்கொடையளித்திருந்தது. எனினும், இந்த வாகனங்களின் பெறுமதி கணக்குகளிற்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

(ஆ) மீளாய்வாண்டின் போது உயர்கல்வி அமைச்சானது நிறுவனத்தின் மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடத்தை ரூபா 201,300,000 பெறுமதியில் நிர்மாணித்து கையளித்திருந்தது. எனினும், இந்தக் கட்டிடத்தின் பெறுமதி கணக்குகளிற்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

(இ) ஒப்பந்தகாரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளிலிருந்து கழிக்கப்பட்ட ரூபா 1,793,660 தொகையான பிடிபாசு கணக்குகளிற்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. அதன் விளைவால், கட்டிடங்களின் மொத்தக் கிரயமும் அதேபோல் பொறுப்புக்களும் அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தன.

2.2.2 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

பின்வரும் கணக்கு விடயங்கள் ஒவ்வொன்றிற்கும் எதிராக சுட்டிக்காட்டப்பட்டுள்ள சான்று கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

விடயம்	தொகை	கிடைக்கப்பெறாத சான்று
	ரூபா	
காணி மற்றும் கட்டிடங்கள்	40,983,947	நிலையான சொத்துக்கள் பதிவேடு மற்றும் பொருள் மெய்மையாய்வு அறிக்கை
பொறி மற்றும் இயந்திரங்கள்	21,006,476	
தளபாடம் மற்றும் அலுவலக உபகரணம்	23,297,515	
நலன்புரி பொருட்கள்	1,767,762	

2.3. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட சட்டங்கள், விதிகள், மற்றும் பிரமாணங்களுடான இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களிற்கான தொடர்பு	இணங்காமை
(அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிற்கான தாபன விதிக்கோவை	
(i) அத்தியாயம் X இன் 20.6 ஆம் பிரிவு	கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களினால் பெறப்பட்ட சம்பளமற்ற விடுமுறையின் விபரங்கள் பொது 96 படிவத்தில் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
(ii) அத்தியாயம் XXVII இன் 3.1 ஆம் பிரிவு	கல்விசார் உத்தியோகத்தர்களின் உள்வருகை மற்றும் வெளிச்செல்லல்களை பதிவு செய்வதற்காக வருகை பதிவேடொன்றை பராமரிப்பதற்கு அவசியமான அளவீடுகளை நிறுவனம் எடுத்திருக்கவில்லை.



(ஆ) இலங்கை சனநாயக
சோசலிசக் குடியரசின்
நிதிப்பிரமாணங்கள்

நிதிப்பிரமாணம் 104

நிறுவகத்திற்குச் சொந்தமான மூன்று
வாகனங்கள் விபத்துக்களிற்குள்ளாகியிருந்ததுடன்
மீளாய்வாண்டின் போது ரூபா 1,171,872
கூட்டுத்தொகை திருத்தல் கிரயமாக
செலுத்தப்பட்டிருந்தது. எனினும், நடவடிக்கை
அளவு மற்றும் காரணத்தை தீர்மானிப்பதற்காக
விசாரணைகளை மேற்கொள்வதற்கும்
பொறுப்புக்களை நிர்ணயிப்பதற்கும் நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3. நிதிசார் மீளாய்வு

3.1. நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான நிறுவகத்தின் தொழிற்பாடுகள் அதற்கு எதிரான முன்னைய ஆண்டிற்கான ரூபா 16,919,352 ஆன பற்றாக்குறையுடன் ஒப்பிடும் போது ரூபா 4,015,938 ஆன மிகையினை விளைவித்திருந்தமையால், நிதிசார் விளைவுகளில் ரூபா 20,935,290 ஆன முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 62,900,000 ஆல் அரசாங்க மானியம் அதிகரித்தமை இந்த முன்னேற்றத்திற்கு பிரதானமாக பங்களித்திருந்தது.

3.2 நிறுவகத்தின் பெறுமதிச் சேர்க்கை

மீளாய்வாண்டிற்கான மிகை ரூபா 4,015,938 ஆக இருந்தபோதிலும் மீளாய்வாண்டின் போது நாட்டிற்கான நிறுவகத்தின் பங்களிப்பு ரூபா 101,299,224 ஆகவிருந்தது. மீளாய்வாண்டு மற்றும் முன்னைய நான்கு ஆண்டுகளின் போது நாட்டிற்கான நிறுவகத்தின் பங்களிப்பு பின்வருமாறுள்ளன.

நாடகம் மற்றும் அரங்கவியல்	33	25	31
கட்புல மற்றும் தொழில்நுட்பக் கலைகள்	44	46	45
மொத்தம்	----- 205 ====	----- 185 ====	----- 182 ====

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

கர்நாடக சங்கீதப் பிரிவு, நடனப் பிரிவு மற்றும் நாடகம் மற்றும் அரங்கவியல் பிரிவு என்பவற்றிற்கு மாணவர்களை உட்சேர்த்தல் 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் போது முறையே 18 சதவீதம், 26 சதவீதம் மற்றும் 06 சதவீதத்தால் அதிகரித்திருந்த அதேநேரம் கட்புல மற்றும் தொழில்நுட்பக் கலைகள் பிரிவுக்கு மாணவர்களை உட்சேர்த்தல் 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் போது 2 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.

(ஆ) பரீட்சைகளின் பெறுபேறுகள்

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டில் நடாத்தப்பட்ட இறுதிப் பரீட்சைகள் மற்றும் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் கீழே காண்பிக்கப்பட்டுள்ளன.

விபரங்கள்	கர்நாடக சங்கீதப் பிரிவு		நடனப் பிரிவு		நாடகம் மற்றும் அரங்கவியல் பிரிவு		கட்புல மற்றும் தொழில்நுட்பக் கலைகள் பிரிவு	
	2015	2014	2015	2014	2015	2014	2015	2014
மீளாய்வாண்டின் போது இறுதிப் பரீட்சைகளுக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை	60	36	30	30	35	42	45	46
பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை	48	36	30	30	35	42	43	46



பரீட்சைகளுக்கு தோற்றிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையின் சதவீதமாக	பரீட்சைகளில்	80	100	100	100	100	100	96	100
சித்தியடைந்த எண்ணிக்கை (%)	மாணவர்களின்								

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

கர்நாடக சங்கீதப் பிரிவு மற்றும் கட்டில் மற்றும் தொழில்நுட்பக் கலைகள் பிரிவு முறையே 60 மற்றும் 45 மாணவர்களில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களில் சித்தியடையாமை காரணமாக இறுதிப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 20 மற்றும் 04 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முறையே 12 மற்றும் 02 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருக்கவில்லை.

(இ) மாணவரொருவருக்கான கிரயம்

நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய மூன்று ஆண்டுகளிற்கான மாணவரொருவருக்கான கிரயம் என்பன கீழே காட்டப்பட்டுள்ளன.

	2015	2014	2013	2012
மொத்தக் கிரயம் (ரூபா '000)	134,412	93,807	72,022	54,285
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை	1052	1031	997	923
மாணவரொருவருக்கான கிரயம் (ரூபா '000)	128	91	72	59

நிறுவகத்தின் மாணவரொருவருக்கான கிரயம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் 29 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.



4.2 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல் வாங்கல்கள்

நிறுவகத்தின் முகாமைத்துவ சபையானது மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக 2013 ஆகஸ்ட் தொடக்கம் 2015 மார்ச் வரையிலான காலப்பகுதிக்காக ரூபா 50,000 மாதாந்த வாடகையில் வாடகை அடிப்படையில் ஒரு கட்டிடத்தை பெறுவதற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது. எனினும், முகாமைத்துவ சபையின் அங்கத்தவரொருவர் அந்த கட்டிடத்தின் உரிமையாளராக இருந்ததால் அக்கறை முரண்பாடுகளை கருத்திற்கொள்ளாமல் நிறுவகமானது இந்தக் கட்டிடத்தை பெற்றிருந்தது.

4.3 முகாமைத்துவ பலவீனங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி நிறுவகங்களின் தாபன விதிக்கோவையின் X ஆம் அத்தியாயத்தின் 23 ஆம் பிரிவின் பிரகாரம் கல்விசார் பதவியணியினரால் பெற்றக்கொள்ளப்பட்ட விடுமுறையை பதிவு செய்வதற்காக விடுமுறை பதிவேட்டை பேணுவதற்கு நிறுவனமானது நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (ii) மீள் எழுச்சி செயற்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளர் இரண்டு மோட்டார் சைக்கிள்களை அதனுடைய உரிமைத்துவத்தை மாற்றுவதோடு சேர்த்து 2015 மே 25 இல் நிறுவகத்திற்கு நன்கொடையளித்திருந்தார். எனினும், நிறுவகமானது மாற்றல் படிவத்தை 101 நாட்கள் காலதாமதத்திற்கு பின்னர் 2015 செப்டெம்பர் 21 இல் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு சமர்ப்பித்திருந்தது. இது தொடர்பில், நிறுவகமானது விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதிலுள்ள காலதாமதத்தால் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு ரூபா 20,200 தொகை செலுத்த வேண்டியிருந்தது.
- (iii) 2009 ஏப்ரல் 16 ஆந் திகதிய 09/2009 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம், அலுவலர்களின் எண்ணிக்கை 25 ஐ விட அதிகரித்திருந்தால் அலுவலர்களின் வருகை மற்றும் வெளிச்செல்லலை பதிவு செய்வதற்கு கைவிரல் ஸ்கானரொன்று பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. எனினும், அலுவலர்களின் மொத்த எண்ணிக்கை 93

ஆக இருந்த போதிலும் நிறுவனமானது கைவிரல் ஸ்கானரை பயன்படுத்தியிருக்கவில்லை.

- (iv) நிறுவனமானது 2014 திசெம்பர் மாதத்திற்கான ரூபா 900,259 பாதுகாப்பு கொடுப்பனவின் மீது 11 சதவீதத்தில் பெறுமதி சேர் வரியை கணிப்பிடுவதற்கு பதிலாக 12 சதவீதத்தில் ரூபா 108,031 தொகையை மீளாய்வாண்டின்போது கணிப்பிட்டிருந்தது. அதன் விளைவால், ஒப்பந்தகாரர்களுக்கு ரூபா 9,003 தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டிருந்தது. எனினும், ஒப்பந்தகாரர்களுக்கு மேலதிகமாக செலுத்தப்பட்ட தொகை 2016 ஒக்தோபர் 13 வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (v) நிறுவனத்திற்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குகின்ற கம்பனியானது 2014 நவம்பர் மற்றும் 2015 ஆகஸ்ட் மாதங்களிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவைகளுக்காக ரூபா 1,497,568 தொகையை வேண்டியிருந்தது. எனினும், நிறுவகமானது உரிய கம்பனியால் மேற்கொள்ளப்பட வேண்டுகலை கருத்திற்கொள்ளாமல் ரூபா 1,531,618 தொகையை செலுத்தியிருந்தது. இது தொடர்பில் ஒப்பந்தக்காரர்களுக்கு மேலதிகமாக செலுத்தப்பட்ட ரூபா 34,050 தொகையை அறவிடுவதற்கு நிறுவகம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (vi) சங்கீதம், நடனம், நாடகம் மற்றும் அரங்கவியல் கலைகள் பிரிவுக்கு சுவர் அலுமாரியை பொருத்துவதற்காக 2015 திசெம்பர் மாதத்தில் வழங்குநர்களால் வழங்கப்பட்ட ரூபா 385,246 பெறுமதியான கண்ணாடி மற்றும் பொருத்துகின்ற மூலப்பொருட்கள் 2016 ஒக்தோபர் 13 வரை குறித்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமல் விளைவற்றிருந்தது.
- (vii) 2014 நவம்பர் 11 இல் நடன பீடத்தின் களஞ்சியங்களில் மேற்கொள்ளப்பட்ட பௌதீக மெய்மையாய்வில் ரூபா 920,621 பெறுமதியான 38 இருப்பு உருப்படிகளின் பற்றாக்குறை பெளிப்படுத்தப்பட்டது. எனினும், நிறுவகமானது 2016 ஒக்தோபர் 13 வரையிலும் அந்த உருப்படிகளின் இழப்பிற்கு பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (viii) சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 03 அலுவலர்களிடமிருந்து பெறவேண்டிய ரூபா 493,454 கூட்டுத்தொகையான உத்தியோகத்தர் கடன் மீதிகள் 04 ஆண்டுகளிற்கு மேலாக நிலுவையாகவிருந்தது. எனினும்,

அந்த நிலுவை மீதிகளை அவர்களுடைய பிணைதாரர்களிடமிருந்து அறவிடுவதற்கு 2016 யூன் 30 வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (ix) 04 அலுவலர்களுக்கு செலுத்தப்பட்ட ரூபா 14,393 கூட்டுத்தொகையான முற்பணங்களை அதனுடன் தொடர்புள்ள அலுவலர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் 04 வருடங்களுக்கு மேலாக நிலுவையாகவிருந்தது.
- (x) பட்டப்பின் படிப்பு பட்டங்களை பூர்த்தியாக்காததினால் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 03 விரிவுரையாளர்களிடமிருந்து பெறவேண்டிய ரூபா 650,156 தொகையை பிணையாளர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையாகவிருந்தது.

4.4 வீடுகளிற்கான குத்தகை கொடுப்பனவு

நிறுவகமானது அதனுடைய மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக 2008 இலிருந்து 2015 வரையான காலப்பகுதிக்காக நிறுவகத்தை சுற்றி அமைந்துள்ள 10 வீடுகளை வாடகை அடிப்படையில் பெற்றிருந்தது. இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) நிறுவகமானது நிதிப்பிரமாணம் 835 இன் பிரகாரம் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பிரதம மதிப்பீட்டாளரிடமிருந்து மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக் கொள்ளாமல் கட்டிடங்களை முறையே ரூபா 20,000 மற்றும் ரூபா 30,000 மாதாந்த குத்தகையில் முறையே 2008 மற்றும் 2011 இல் பெறுவதற்கு 02 வீட்டு உரிமையாளர்களுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது.
- (ii) மேற்குறிப்பிட்ட குத்தகை உடன்படிக்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளருக்கும் ஆதனத்தின் உரிய உரிமையாளர்களுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டிருந்த போதிலும் இந்த குத்தகை உடன்படிக்கைகள் ஆவணங்கள் பதிவுசெய்தல் கட்டளைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் காணிப்பதிவு பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

4.5 கல்விசார் நடவடிக்கைகள்

மீளாய்வாண்டின் போது கர்நாடக சங்கீத பிரிவின் இறுதி வருட மாணவர்களின் முதலாவது அரையாண்டிற்கான 07 பாடங்களுக்காக 690 விரிவுரை மணித்தியாலங்களை நிறுவகம் ஒதுக்கியிருந்தது. எனினும், மொத்த ஒதுக்கப்பட்ட மணித்தியாலங்களில் 297



மணித்தியாலங்கள் மாத்திரமே நிரந்தர மற்றும் வருகை தரும் விரிவுரையாளர்களால் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. அதற்கிணங்க, உரிய மாணவர்கள் மொத்த விரிவுரை மணித்தியாலங்களில் 57 சதவீதத்தை பூர்த்தி செய்யாமல் இறுதி பரீட்சைக்கு தோற்றவேண்டியிருந்ததுடன் இந்த நடைமுறையை உரிய பாடங்களில் போதிய அறிவில்லாமல் பட்டச் சான்றிதழ்களை பெறுவதற்கு அனுமதித்திருந்தது. விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

விடயம்	ஒதுக்கப்பட்ட மொத்த மணித்தியாலங்கள்	பூர்த்தி செய்யப்பட்ட மொத்த மணித்தியாலங்கள்	பூர்த்தி செய்யப்படாத விரிவுரை மணித்தியாலங்கள்
வாய்மொழி - மனோதர்ம சங்கீதத்திலுள்ள வடிவங்கள்	180	73	107
வீணை - மனோதர்ம சங்கீதத்திலுள்ள வடிவங்கள்	180	122	58
மிருதங்கம் - மனோதர்ம சங்கீதத்திலுள்ள வடிவங்கள்	180	55	125
சங்கீதத்தின் வரலாறு மற்றும் லயா 7	45	18	27
மிருதங்கம் - கோட்பாடு - 7	45	16	29
ஆராய்ச்சி முறைமை	30	07	23
சங்கீத மாணவர்களுக்கான சமஸ்கிருத மொழி	30	06	24
	<u>690</u>	<u>297</u>	<u>393</u>

4.6 நிதிகளின் குறைப்பயன்பாடு

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2013 ஆம் ஆண்டில் மூலதன மானியத்தின் கீழ் 07 மூலதன வேலைகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 10.83 மில்லியன் கூட்டுத்தொகையான

நிதிகள் உரிய நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படாமல் 2016 ஒக்டோபர் 13 வரை வங்கி நடைமுறைக் கணக்கில் பேணப்பட்டிருந்தன.

(ஆ) தகவல் மற்றும் தொடர்பாடல் அபிவிருத்தி செயற்திட்டம், மாணவர் மையப்படுத்திய கற்கை செயற்திட்டம் மற்றும் வலுப்படுத்தல் ஆராய்ச்சி செயற்திட்டம் போன்ற செயற்திட்டங்களின் அமுலாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 37.75 மில்லியன் தொகையான நிதிகள் 2014 இலிருந்து குறித்த நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படாமல் வங்கிக்கணக்கில் இடப்பட்டிருந்தது.

4.7 03 பகுதியளவு நிரந்தர விரிவுரை மண்டபங்களை நிர்மாணித்தல்

கிழக்குப் பல்கலைக்கழகமானது 2013 ஆம் ஆண்டில் ரூபா 10,708,750 ஒப்பந்தப் பெறுமதியில் எஸ்விஐஏஎஸ் இல் பகுதியளவு நிரந்தர விரிவுரை மண்டபங்களை நிர்மாணிப்பதற்காக முறையான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொள்ளாமல் ஒப்பந்தமொன்றை வழங்கியது. எனினும், காற்றோட்டமின்மை காரணமாக இந்த விரிவுரை மண்டபங்களைப் பயன்படுத்துவதற்கு மாணவர்கள் நிராகரித்தமையால் நிர்மாணித்த திகதியிலிருந்து இந்த விரிவுரை மண்டபங்கள் குறைவாக பயன்படுத்தப்பட்டிருந்தன.

4.8 மனித வள முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2012 யூலை 02 இலிருந்து களஞ்சிய காப்பாளர் பதவி வெற்றிடமாகவிருந்தது. எனினும் இந்த பதவிக்கான நிரந்தர அலுவலரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் பதிற்கடமை அடிப்படையில் கிழக்கு பல்கலைக்கழக களஞ்சிய காப்பாளர் மேற்குறிப்பிட்ட பதவிக்கான கடமைகளை மேற்கொண்டிருந்தார்.
- (ஆ) நன்னடத்தை மற்றும் ஒலி கட்புல தொழில்நுட்ப அலுவலர் பதவி 2013 சனவரி 01 இலிருந்து வெற்றிடமாக காணப்பட்ட போதிலும் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) நிறுவகமானது அங்கீகரிக்கப்பட்ட பதவியணி எண்ணிக்கையை மிகைத்து 13 தற்காலிக விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்திருந்தது.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

2003 யூன் 02 ஆந் திகதிய பிஈடி/02 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.1 ஆம் பிரிவின் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களிற்குள் கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டிற்கான நிறுவகத்தின் நிதிக்கூற்றுக்கள் 04 மாதங்கள் காலதாமதத்தின் பின்னர் 2016 யூன் 10 இலேயே கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

5.2 கொள்வனவு திட்டம்

கொள்வனவு வழிகாட்டலின் 4.2.1 (அ) மற்றும் 4.2.3 ஆம் பிரிவின் பிரகாரம் பல்கலைக்கழகமானது ஆகக்குறைந்தது மூன்று ஆண்டுகள் காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கி பிரதான கொள்வனவு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

5.3 உள்ளகக் கணக்காய்வு

ஒழுங்குமுறை மற்றும் விடயத்தை நோக்கிய அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் இடர் முகாமைத்துவம், நல்லாளுகை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னேற்றி மதிப்பிடுவதற்காக உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு நிறுவப்பட வேண்டியிருந்த போதிலும் நிறுவகத்தில் 2005 இலிருந்து உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு நிறுவப்பட்டிருக்கவில்லை. எனினும், நிறுவகத்தில் உள்ளகக் கணக்காய்வாளர் பதவி வெற்றிடத்தின் கடமைகளை மேற்கொள்வதற்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உள்ளகக் கணக்காய்வாளரிடமிருந்து மீளாய்வாண்டின் போது ரூபா 143,110 தொகையான பதிற்கடைமைப் படி செலுத்தப்பட்டிருந்தது.

5.4 பொருள் மெய்மையாய்வை நடாத்துதல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2013 ஏப்ரல் 10 ஆந் திகதிய 04/2013 ஆம் இலக்க தாபன சுற்றறிக்கையின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான வருடாந்த பொருள் மெய்மையாய்வு நடாத்தப்பட்டு அதன் மீதான அறிக்கை 2016 மார்ச் 17 அல்லது அதற்கு முன்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனினும், நிறுவகமானது பொருள் மெய்மையாய்வினை 2016 யூன் 30 வரையிலும் மேற்கொண்டிருக்கவில்லை.



6. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் காலத்திற்குக் காலம் நிறுவகத்தின் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பாக விசேட கவனம் தேவைப்படுகின்றது.

- (அ) சொத்துக்கள் மீதான கட்டுப்பாடு : நிலையான சொத்துக்கள் பதிவேட்டைத் தயாரித்தல் மற்றும் பொருள் மெய்மையாய்வை நடாத்துதல்.
- (ஆ) ஒப்பந்த நிர்வாகம் : தாமதக் கட்டணங்களை அறவிடுதல் மற்றும் ஒப்பந்த உடன்படிக்கைகளின் நிபந்தனைகளுடன் இணங்குதல்

ஒப்பம்: எச்.எம். காமினி விஜேசிங்ஹ
கணக்காய்வாளர் தலைமை அதிபதி

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் 31 டிசம்பர் 2015 ஆம் ஆண்டு முடிவிற்கான 1978 இன் துணைச்சட்டம் 108(1) பல்கலைக்கழக துணைச்சட்டம் இல.16 இன் கீழ் அதற்கிணங்க கணக்காய்வாளர் நாயகத்தின் கூற்றறிக்கைக்கு முகாமைத்துவ குழுவின் நிதி அறிக்கை சம்பந்தமான பதில்

கணக்காய்வு பந்தி குறிப்பு	அவதானிப்பு
2.2 நிதிக்கூற்று மீதான கருத்து	
2.2.1 இலங்கை பொது நிறுவன கணக்குகள் தரத்துடனான ஒப்புமை	
<p>இலங்கை பொது நிறுவன தரம் இல.07 இற்கிணங்க. காணியும் கட்டிடமும் ஒன்றாக சுவீகரிக்கப்பட்ட போதிலும் தனியாக கணக்கிடப்பட வேண்டும். எவ்வாறாயினும் நிறுவனத்தின் கட்டிடங்களினதும் காணியினதும் பெறுமதிகள் 31 டிசம்பர் 2015 திகதிப்படி ரூபா. 40.983.947 பெறுமதியானது காணி. கட்டிடங்களின் கணக்கின் கீழ் பெறுமதியானது தனியாக கணக்கிடப்படாமல் காட்டப்பட்டிருந்தது.</p>	<p>கருத்திற்கொள்ளப்பட்டது. காணியினதும் கட்டிடங்களினதும் உரிமையானது இன்னும் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்படவில்லை. காணியினதும் கட்டிடத்தினதும் உரிமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன. உரிமை கிடைக்கப்பெற்றதும் பெறுமதி மதிப்பீட்டுக்கான ஏற்பாடுகளை செய்வோம். காணி மற்றும் கட்டிடங்களை நிதியறிக்கையில் தனியாக வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கை பொது நிறுவன தர இல.07 இற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p>
2.2.2 கணக்கியல் கொள்கை	
<p>நிறுவனத்தின் கணக்கியல்கொள்கைப்படி சொத்துக்கள் சேர்ப்பதற்காக வருடத்துக்கான எவ்வித தேய்மானங்களும் அறவிடப்படவில்லை. எவ்வாறாயினும் வருடமுடிவிலே போடப்பட்ட வீதிக்கான தேய்மானம் ரூபா. 150.000 மீள்பார்வையின் கீழ் அறவிடப்பட்டிருந்தது.</p>	<p>கருத்திற்கொள்ளப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்கான நிதி கணக்கறிக்கையில் மீள்திருத்தப்படும்.</p>
2.2.3 குறைபாடுகளை கணக்கிடல்	
<p>(அ) நிதி மற்றும் திட்டமிடலுக்கான அமைச்சானது ரூபா. 11,450,000 பெறுமதியான இரண்டு வாகனங்களை 2012ஆம் ஆண்டு நிறுவனத்துக்காக உரிமை சான்றிதழுடன் நன்கொடை செய்தது. எவ்வாறாயினும் இவற்றின் பெறுமதிகள் கணக்கிற்கு கொண்டு வரப்படவில்லை.</p>	<p>கருத்திற்கொள்ளப்பட்டது. இந்த இரு வாகனங்களின் பெறுமதியானது 2016 ஆம் ஆண்டு கணக்கு புத்தகத்திற்கு கொண்டுவரப்படும்.</p>
<p>(ஆ) வருடத்திற்கான மீளாய்வின் கீழ் உயர்கல்வியமைச்சானது நிறுவனத்தின் மாணவர்களுக்காக விடுதிக்கட்டடம் ஒன்றை ரூபா. 201,300,000 இற்கு நிர்மாணித்து கையளித்துள்ளது. எனினும் இதன் பெறுமதி கணக்கிற்கு கொண்டுவரப்படவில்லை.</p>	<p>இந்த விடுதிக்கட்டடத்தின் பெறுமதியானது 2016 ஆம் ஆண்டு கணக்கு புத்தகத்திற்கு கொண்டுவரப்படும்.</p>
<p>(இ) ஒப்பந்த வழங்கலிலிருந்து கழித்தெடுக்கப்பட்ட ரூபா. 1,843,659 பெறுமதியான வைப்புப்பணமானது கணக்கிற்கு கொண்டுவரப்படவில்லை. அதன் விளைவாக கட்டிடத்தின் முழு செலவினமும் பொறுப்புகளும் சமமான தொகையிலிருந்து குறைக்கப்பட்டது.</p>	<p>2016 ஆம் ஆண்டிற்கான நிதி கணக்கறிக்கையில் மீள்திருத்தப்படும்.</p>

(ஈ)	குணக்காய்வு கட்டணத்துக்கும் பணிக்கொடைக்குமான பொருட்கள் ரூபா. 5.231.838 நடப்பு வருடத்தின் மீளாய்வின் பணப்பாய்வுக்கூற்றில் வேலை மூலதனத்தின் பொருட்களின் மாற்றம் என ஈடுபாடற்ற இயக்கப்பொருட்களுக்கு பதிலாக காட்டப்பட்டுள்ளது.	கருத்திற்கொள்ளப்பட்டது. பணிக்கொடை ஏற்பாடுகளின் செயற்படுத்தும் பிழை ரூபா. 5.032.838 ஆனது 2015 ஆம் ஆண்டிற்கான பணப்பாய்வு அறிக்கையில் பிரித்தறியப்பட்டது. ஆத்துடன் கணக்காய்வு கட்டண ஏற்பாடுகள் அடுத்த நிதி வருடத்தில் திருத்தியமைக்கப்படும்.
2.2.4 கணக்காய்வுக்கான சான்றுகளின் குறைபாடு		
காணியும் கட்டடங்களும் - 40.983.947		நிலையான சொத்துக்களின் பதிவுமென்பொருள் நிறுவப்பட்டதுடன் ஊளியர்கள் டீனூயூ பங்காளியினால் பயிற்றப்பட்டனர். வேலைமேம்படுத்தல் நடைமுறையில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கையில் மீள்திருத்தப்படும்.
இயந்திரங்களும் உபகரணங்களும் - 21.006.476		
தளபாடங்களும் காரியாலய உபகரணங்களும் - 23.297.515		
நன்றோக்கு பொருட்கள் - 1.767.762		
2.2.5 சட்டம், ஒழுங்கு, நடைமுறை மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் ஒவ்வாமை		
	சட்டம், ஒழுங்கு, நடைமுறைகளிற்குரிய குறிப்பு	ஒவ்வாமை
(அ)	பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிற்கான ஸ்தாபன குறியீட்டு கோவை	
(1)	அத்தியாயம் - ஓ பிரிவு - 20.6	கல்விசார், கல்விசாரா ஊழியர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட சம்பளமற்ற லீவு விபரங்கள் கணக்காளர் நாயகத்திற்கு மாதாந்தம் படிவம் பொது: 96 இல் அறிக்கையிடப்படவில்லை.
(2)	அத்தியாயம் - ஓஓஏஐஐ பிரிவு - 3:1	நிறுவனமானது கல்வி ஊழியர்களின் வருகை வெளிச்செல்லல் பதிவை பராமரிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
	1978ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள் சட்டம் இல.16 பிரிவு - 109	2013, 2014 ஆண்டுகளிற்கான கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட நிதிக்கூற்றறிக்கை மற்றும் கணக்காய்வாரள் நாயகத்தின் அறிக்கை என்பன அரசாங்க வர்த்தமானியில் 30 ஜூன் 2016 வரை கூட வெளியிடப்படவில்லை.
		எதிர்காலத்தில் இந்த விடயத்தை பிரித்தறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
		சம்பிரதாயப்படி மற்ற பல்கலைக்கழகங்கள் போன்று கல்விசார் ஊழியர்கள் வரவை பதிவு செய்வதில்லை.
		2013, 2014 ஆண்டுகளிற்கான கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட நிதிக்கூற்றறிக்கை மற்றும் கணக்காய்வாரள் நாயகத்தின் அறிக்கை என்பன அரசாங்க வர்த்தமானியில் 22 ஜனவரி 2016 இல் வெளியிடப்பட்டது.
(ஆ)	இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிதியியல் நடைமுறைகள்	
(1)		நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகி திருத்தச் செலவாக ரூபா.1.171.872 ஆனது நடைமுறை வருடத்தில் மீளாய்வின் கீழ் செலுத்தப்பட்டது. எவ்வாறாயினும் நிச்சயப்படுத்துவதற்கான விசாரணைகள் இழப்புகளின் தன்மையினதும் காரணங்களினதும் நிச்சயப்படுத்துவதற்காக செயற்படுத்தவில்லை.
		கருத்திற்கொள்ளப்பட்டது. விபத்தின்போது பொலிசாருக்கு அறிக்கையிடப்பட்டு பின்னர் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து நக்டஈடு பெறப்பட்டது. விசாரணை குழுவொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இது சம்பந்தமாக அறிக்கையிடப்படும்.
3. நிதி மீளாய்வு		
3.1 நிதி முடிவுகள்		
முன்வைக்கப்பட்ட நிதிக்கூற்றறிக்கைகளுக்கேற்ப, மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட நடைமுறையாண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் ரூபா. 4.015.938 மேலதிக பணமானது மற்றைய வருடத்தின் குறைபாடுகளுக்காக ரூபா. 16.919.352 கொடுக்கப்பட்டதுடன் அதாவது அது நிதி முடிவுகளில் ரூபா. 20.935.290 முன்னேற்றத்தை கட்டிக்காட்டுகிறது. ஆரச மானியத்தின்		குறிக்கப்பட்டது.

அதிகரிப்பு ரூபா. 62,900.00 ஆனது முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த முன்னேற்றத்தை அடைய ஏதுவாயிருந்தது.		
4. செயற்படுத்துகை மீளாய்வு		
4.1 செயல்திறன்		
(அ) பட்டப்படிப்புகள்		
ஒவ்வொரு திணைக்களத்திற்கும் கடந்த மூன்று வருடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை	பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுமூலமாக நுழைவுக்கட்டணத்தை தீர்மானிக்கிறது. ப.மா.ஆணைக்குழுவால் ஒதுக்கப்பட்ட தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு கற்கைநெறிகளுக்குமான மாணவர்கள் பதிவு செய்யப்படுகிறார்கள்	
(ஆ) பரீட்சைகளின் முடிவுகள்		
நடைமுறை ஆண்டில் நடைபெற்ற இறுதி பரீட்சைகளின் விபரங்கள் மற்றும் சித்தியடைந்த மாணவர் எண்ணிக்கையும் அடுத்தடுத்த வருடங்களுடன் ஒப்பிடப்பட்ட விபரங்கள் காட்டப்படுகின்றன.	மாணவர்களின் செயல்திறன்களின் அடிப்படையில் சித்தி விதிமானது தீர்மானிக்கப்படுகிறது.	
(இ) ஒரு மாணவருக்கான செலவினம்		
மீளாய்வுக்குட்பட்ட வருடத்தில் ஒரு மாணவருக்கான செலவினமானது அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 29 வீதத்தில் அதிகரித்துள்ளன.	குறிக்கப்பட்டது.	
(ஈ) ஆய்வுக்கான முற்கொடுப்பனவுகள்		
ஆய்வுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஆய்வு திட்டங்களுக்கிணங்க ஆய்வு மொத்த கொடுப்பனவு ரூபா. 1,265,229 இணை பெற்றுக் கொண்ட 09 விரிவுரையாளர்களும் 31 டிசம்பர் 2015 அன்று அல்லது அதற்கு முதல் ஆய்வு வேலைகளை பூர்த்தி செய்தல் வேண்டும். எனினும் குறிப்பிட்ட விரிவுரையாளர்கள் தமது ஆய்வு வேலைகளை 13 ஓக்டோபர் 2016வரை கூட அவற்றை பூர்த்தி செய்யவில்லை.	2015 ஆம் ஆண்டு ஆய்வு கொடுப்பனவுகள் பெற்றுக்கொண்ட குறிப்பிடப்பட்ட கல்விசார் ஊழியர்கள் அவர்களின் 2015 இன் ஆய்வுக்கான செயல்திட்டங்களை 2016 இல் முடிவுறுத்தி அவ்வாண்டுக்கான செயல்திட்ட முன்மொழிவுகளையும் ஒன்றாக சமர்ப்பித்தனர்.	
4.2 கொடுக்கல் வாங்கல்களின் வாத விவாத இயல்பு		
மாணவர்களின் தங்குமிட வசதிக்காக நிறுவனத்தின் முகாமைத்துவ சபையானது கட்டிடமொன்றை மாதாந்த வாடகை ரூபா. 50,000 இற்கு 2013 ஆகஸ்டிலிருந்து 2015 மார்ச் வரையான காலப்பகுதிக்கு பெறுவதற்கு அனுமதி வழங்கியது. எனினும் நிறுவனமானது இந்த கட்டிடத்தை அதன் உரிமையாளர் முகாமைத்துவ குழுவில் அங்கத்தவராக இருப்பதன் கருத்து வேற்றுமையை கருத்திற் கொள்ளவில்லை.	கருத்திற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்திற்கு மிக அருகாமையிலுள்ள 60இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கக்கூடிய தேவையான வசதிகளை கொண்ட ஒரேயொரு கட்டிடம் இதுவேயாகும். இந்த கட்டிடமானது சகோதரிகள் இல்லத்திற்கு சொந்தமானதாகையால் முகாமைத்துவ சபையின் அங்கத்தவரான பெரிஸ் பாதிரியார் அவர்களால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது பங்களி கொடுக்கல் வாங்கல்களின் கீழ் நிதியியல் அறிக்கையில் வெளிக்காட்டப்படும்.	
4.3. முகாமைத்துவ இயலாமைகள்		
(1) இந்த நிறுவனமானது பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினதும் உயர் கல்வி அமைச்சினதும் தாபன கோவை அத்தியாயம் - ஓ பிரிவு - 23 இற்கிணங்க கல்விசார் கல்விசாரா ஊழியர்களின் லீவு பதிவினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.	லீவு குறிப்புகள் நிறுவனத்தில் பராமரிக்கப்படுகிறது. லீவு பதிவானது வித்தியாசமான அமைப்புகளிலே ஒழுங்குபடுத்தப்பட்டாலும் தேவையான தகவல்களை வழங்குகிறது.	

(2)	<p>மீண்டெழும் செயற்திட்டத்துக்கான செயற்திட்ட பணிப்பாளர் 25.05.2015 அன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமை மாற்றத்துடன் நிறுவனத்திற்கு நன்கொடை செய்தார். எனினும் நிறுவனமானது போக்குவரத்து ஆணையாளருக்கு உரிமைமாற்ற படிவத்தினை 21 செப்டம்பர் 2015 ஆம் திகதி 101 நாட்கள் தாமதித்து சமர்ப்பித்தது. இந்த விடயம் தொடர்பாக தாமதமான காரணத்தினால் போக்குவரத்து ஆணையாளருக்கு நிறுவனமானது ரூபா. 20,020 இணை செலுத்தவேண்டி ஏற்பட்டது.</p>	<p>கருத்திற்கொள்ளப்பட்டது. மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்டபோது வருமான அனுமதி பத்திரமானது ச.வி.அ.க. நிறுவனத்திற்கு கையளிக்கப்படவில்லை. மீண்டெழும் செயற்திட்ட அலுவலகம் மூடப்பட்டிருந்ததனால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து விபரங்கள் பெறமுடியவில்லை. மீண்டும் ச.வி.அ.க. நிறுவனத்தின் அதிகாரிகள் திருகோணமலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தை அணுகி தேவையான தகவல்களை பெற்று உரிமை மாற்ற விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்தியது.</p>
(3)	<p>பொது நிர்வாக இல. 09/2009. 16 ஏப்ரல் 2009 திகதிய சுற்றறிக்கைக்கமைய. 25 இணை விட அதிகமான ஊழியர்கள் இருந்தால் அவர்களின் வரவு மற்றும் வெளிச்செல்கையை பதிவு செய்வதற்காக விரல் ஸ்கேனர் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும்.</p>	<p>கருத்திற்கொள்ளப்படாதவை. கல்விசாரா ஊழியர்களின் வருகை வெளிச்செல்கையை பதிவு செய்வதற்காக ச.வி.அ.க. நிறுவனத்தில் விரல் ஸ்கேனர் உபயோகிக்கப்பட்டது.காலத்துக்குக் காலம் குறைபாடு ஏற்பட்டது. அத்துடன் அதனை திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது பாதுகாப்பு உத்தியோகத்தர் காரியாலயத்திற்கு அருகில் இடம்மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
(4)	<p>நிறுவனமானது பெறுமதி சேர்க்கப்பட்ட வரி ரூபா. 108,031 இணை வரியாக 12 வீதமாக பாதுகாப்பு கொடுப்பனவாக ரூபா. 900,259 இணை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்காக 11 வீதத்திற்கு பதிலாக கணக்கிட்டு நடப்பு வருடத்தின் மீளாய்வின் கீழ் வழங்கியது. இதன் விளைவாக ரூபா 9,003 ஆனது ஒப்பந்தக்காரர்களுக்கு மேலதிகமாக கொடுக்கப்பட்ட தொகையானது 13 ஒக்டோபர் 2016 வரை கூட மீள்பெறப்படவில்லை.</p>	<p>கருத்திற்கொள்ளப்பட்டது. மேலதிகமாக எந்தவொரு வெற் வரியும் செலுத்தவேண்டியதில்லை என தயவு செய்து கருத்திற்கொள்ளவும். 2014 ஆம் ஆண்டிற்காக விண்ணப்பிக்கக்கூடிய 2014 டிசம்பர் மாதத்திற்கான வெற் வரியானது 12 வீதமாகும். ஆத்துடன் அதற்கான விலைப்பட்டியலானது 31.12.2014 அன்று வழங்குனரால் வழங்கப்பட்டது. அதற்கமைய நிறுவனத்தினால் செலுத்தப்பட்ட வெற் தொகையானது வெற் சட்டத்திற்கேற்ப வழங்கப்பட்டுள்ளது.</p>
(5)	<p>நிறுவனத்துக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனமானது ரூபா. 1,497,568 இணை நவம்பர் 2014 மற்றும் ஆகஸ்ட் 2015 இற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவைக்காக கோரியது. எனினும் நிறுவனமானது சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் கோரப்பட்ட தொகையை கருத்திற்கொள்ளாமல் ரூபா. 1,531,618 இணை வழங்கியது. இந்த விடயத்தில் நிறுவனமானது ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்ட மேலதிக தொகை ரூபா. 34,050 இணை மீள்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.</p>	<p>கருத்திற்கொள்ளப்பட்டது. அதே நிறுவனம் தற்போதும் தொடர்ந்து பாதுகாப்பு சேவையை வழங்கிக்கொண்டிருப்பதனால் மேலதிக கொடுப்பனவை மீள்பெறுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.</p>
(6)	<p>இசை. நடன. நாடக மற்றும் அரங்கியற் கலை திணைக்களத்திற்கான சுவர் அலுவலிகளை பொருத்த தேவையான ரூபா. 385,246 பெறுமதியான கண்ணாடிகள் மற்றும் பொருத்தும்</p>	<p>கருத்திற்கொள்ளப்பட்டது. கண்ணாடிகள் மற்றும் பொருத்தும் உபகரணங்களுக்கான கொள்வனவு</p>

	உபகரணங்கள் 2015 டிசம்பர் மாதம் வழங்குனரால் வழங்கப்பட்டவை. ஆனால் குறிப்பிட்ட நோக்கத்திற்கு பாவிக்கப்படாமல் தேக்கிவைக்கப்பட்டிருந்தது.	ஆர்டர் செய்யப்பட்டது. குறிப்பிடப்பட்ட பொருத்துகை உபகரணங்கள் கிடைக்காததால் வேலை நிறைவேற்றுகை குறித்த காலத்தில் நடைபெறவில்லை. தற்போது குறித்த பொருட்கள் கிடைக்கப்பெற்றதனால் வேலை நடைமுறையிலுள்ளது.
(7)	நடனபீட களஞ்சிய சபையின் பௌதீக பொருள் கணக்கெடுப்புகள் 11 நவம்பர் 2014 இல் மேற்கொள்ளப்பட்ட போது ரூபா. 920.621 பெறுமதியான 38 பொருட்களின் குறைபாடுகள் வெளிக்கொணரப்பட்டன. எனினும் 13 ஒக்டோபர் 2016 வரை கூட நிறுவனமானது இந்த குறைபாட்டுக்கு பொறுப்பாயிருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.	கருத்திற்கொள்ளப்பட்டது. ஒரு விசாரணைக்குமுன்னொன்று உருவாக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மற்றும் அவர்கள் அவர்களது சிபாரிசுகளை வழங்கியுள்ளனர். இந்த சிபாரிசானது முகாமைத்துவ சபையிடம் முன்வைக்கப்படவுள்ளது.
(8)	சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 03 ஊழியர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ஊழியர் கடனாக வழங்கப்பட்ட மொத்த தொகையான ரூபா. 493.454 ஆனது 4 வருடங்களுக்கு மேலாக மீள்பெறப்படாமல் இருக்கிறது. எனினும் 30 ஜூன் 2016 வரை கூட அதனை மீள்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.	03 அதிகாரிகளுக்குமெதிரான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அச்சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்ததும் வழங்கப்பட்ட கடனை மீளவிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
(9)	அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட முற்கொடுப்பனவுகள் ரூபா. 14.393 ஆனது 04 வருடங்களுக்கு மேலாக மீள்பெறுவதற்கான ரூபா. 14.393 ஆனது 04 வருடங்களுக்கு மேலாக மீள்பெறுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் தேங்கி நிற்கிறது.	கருத்திற்கொள்ளப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்ட திறப்பு கையிருப்பு இதுவாகும். அத்துடன் இதனை 2016 ஆம் வருட கணக்கு புத்தகத்தில் ஒப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
(10)	பட்டப்பின் படிப்பை முழுமையடைந்தபின் தவறிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 3 விரிவுரையாளர்களிடமிருந்து மீள்பெறவேண்டிய கடன் தொகையான ரூபா. 650.156 தேங்கியிருந்தது. அதனை மீள்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.	கருத்திற்கொள்ளப்பட்டது. செலுத்தப்படவேண்டிய மீதியானது அவர்களது பல்கலைக்கழக ஊழியர் சேமலாப நிதியினை பெறும் போது மீள்பெற்றுக்கொள்ளப்படும். இந்த ஊழியர்கள் இதுவரையிலும் அவர்களது பல்கலைக்கழக சேமலாப நிதியை பெறுவதற்காக விண்ணப்பிக்கவில்லை.

4.4 வீடுகளுடைய குத்தகை கொடுப்பனவு

(1)	2008, 2011 ஆண்டுகளில் நிறுவனமானது 02 வீட்டு சொந்தக்காரர்களுடன் மாதாந்த குத்தகை ரூபா. 20.000 மற்றும் ரூபா. 30.000 இற்கு கட்டிடங்களை மதிப்பிட்டு மதிப்பீட்டு அதிகாரியிடமிருந்து நிதியியல் நடைமுறை இல. 835 இற்கிணங்க மதிப்பிடல் திணைக்களத்திலிருந்து அறிக்கை பெறாமல் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.	கருத்திற்கொள்ளப்பட்டது. இது எதிர்காலத்தில் சரி செய்யப்படும்.
(2)	குத்தகை அடிப்படையில் மற்றைய 08 வீடுகளையும் பெற்றுக்கொள்வதற்காக நிறுவனமானது பிரதம மதிப்பீட்டாளர்களிடமிருந்து மதிப்பீட்டு அறிக்கையை பெற்றதுடன் அவ்வீட்டு உரிமையாளர்களுடன் ஒப்பந்தத்தையும் செய்தது. எனினும் அவ்வொப்பந்தங்கள் பிரதம மதிப்பீட்டாளரின் குத்தகை பெறுமதியை கருத்திற்கொள்ளாமல் அவ்வொப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன. இதன் விளைவாக ரூபா. 1.285.500 ஆனது செலுத்தப்படவேண்டியிருந்தது.	கருத்திற்கொள்ளப்பட்டது. இது எதிர்காலத்தில் சரி செய்யப்படும்.
(3)	குத்தகை உடன்படிக்கைகள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கும் நிறுவன பணிப்பாளர்களுக்கும்மிடையில் கையொப்பமிடப்பட்டிருந்த போதிலும் இந்த குத்தகை ஒப்பந்தங்கள் காணி பதிவுகத்தின் பிரிவு 17 ஆவணங்கள் பதிவு சட்டத்துக்கிணங்க பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.	கருத்திற்கொள்ளப்பட்டது. இது எதிர்காலத்தில் சரி செய்யப்படும்.

4.5 கல்விசார் செயற்பாடுகள்					
	இந்த நிறுவனமானது 690 விரிவுரை மணித்தியாலங்களை 07 பாடங்களுக்காக முதல் செமஸ்டரில் கர்நாடக இசை திணைக்களத்தின் இறுதி வருட மாணவர்களுக்காக மீள்பார்வையிலுள்ள நடைமுறை வருடத்தில் ஒதுக்கியது. எனினும் நிரந்தர மற்றும் வருகை தரும் விரிவுரையாளர்களினால் 297 மணித்தியாலங்களே விரிவுரைகள் நடத்தப்பட்டன. ஆதற்கிணங்க சம்பந்தப்பட்ட மாணவர்கள் 57 வீதம் கற்றல் மணித்தியாலங்களை பூர்த்தி செய்யாமல் இறுதிப்பரீட்சைக்காக தோற்றியதனால் இந்த நடைமுறையானது சம்பந்தப்பட்ட பாடத்தில் போதுமான அறிவினை அடையாமல் பட்டத்தை பெறுவதற்கு ஏதுவாகியது.	மேலதிகமாக இந்த 04 கற்கை நெறிகளுக்குமாக தகவல் தொழிநுட்பம், இலங்கை கற்கையின் சமுழுக ஒற்றுமை, அடிப்படை விஞ்ஞானம், ஆங்கில மொழி போன்ற பாடங்கள் பொதுவானவையாகும். மேற்குறிப்பிட்ட பாடங்களுக்காக தனித்தனி நேர அட்டவணைகள் இருந்த போதிலும் விரிவுரைகள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் நடாத்தப்பட்டன.			
4.6 ஒப்பந்த நிர்வாகம்					
அ) ரூபா. 9.147.841 பெறுமதியான வழங்கல், நிறுவல், அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் பல்கலைக்கழக பிராந்திய வலையமைப்பை பராமரித்தல் என்பவற்றுக்கான ஒப்பந்தமொன்று தனியார் நிறுவனமொன்றுக்கு கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக பின்வரும் அவதானிப்புகள் செய்யப்பட்டன.					
(1)	அனுமதிக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட தொழிநுட்ப விபரக்குறிப்பிற்கிணங்க நிறுவனமானது சோரடெக்ஸ் வகை யு.பி.எஸ் இணை வழங்க வேண்டும். எனினும் நிறுவனமானது டெக்ஸ்பைன் வர்க்க யு.பி.எஸ் இணை பிராந்திய பொருட் கொள்வனவு குழுவின் தீர்மானம் மற்றும் குறிப்பிடப்பட்ட தொழிநுட்ப விபரக்குறிப்பினையும் கருத்திற் கொள்ளாமல் இதனை வழங்கியிருந்தது. இதன் விளைவாக நிறுவனமானது மேலதிக தொகையான ரூபா. 324.240 இணை செலுத்தவேண்டி ஏற்பட்டது.	மேற்கோளிட்ட வழங்குனர்கள்	ஏ.டி. பெரேரா	லுங்கா கொம் சேவைகள்	ஆட்வான்ஸ் மைக்ரோ தொழிநுட்பம்
		விலைமனுவூ கோருவாரின் தேர்வு	2 ஆம் கீழ் நிலை	திருப்தியற்ற பாரிய பாதுகாப்பு தேவையும் தகுதி நீக்கமும்	1 ஆம் கீழ் நிலை
(2)	வழங்கல், நிறுவல், அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் பல்கலைக்கழக பிராந்திய வலையமைப்பை பராமரித்தல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்துக்கிணங்க வேலையானது 15 ஆகஸ்ட் 2015 இற்கு முன்னர் முடிந்திருக்க வேண்டும். எனினும் இது 10 ஒக்டோபர் 2015 அன்றே முடிக்கப்பட்டது. இதனடிப்படையில் ரூபா. 256.137 ஆனது ஒப்பந்தத்துக்கேற்ப வழங்குனரிடமிருந்து பாதிப்பு தொகையாக அறவிடப்படவில்லை.	தொழிநுட்ப மற்றும் நிதியியல் அடிப்படையில் ஒப்பந்தமானது வழங்கப்பட்ட பின்னர் விலைகளை மேற்கோளிட்ட மற்றைய வழங்குனர்களுடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் சாதகமான தன்மையில் மேற்கொள்ளப்படுவதோடு அத்துடன் இவ்வாறான செயன்முறைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் சரி செய்யப்படும்.			
(ஆ) குடியிருப்புகளை சீரமைத்தல்					
	நிறுவனத்தின் பணிப்பாளர் தங்குவதற்காக குடியிருப்புகளை சீரமைக்க நிறுவனமானது ரூபா. 646.707 இணை 2012ம் ஆண்டுக்காக செலவழித்தபோதிலும் குடியிருப்பானது சுகாதார நிலையமாக அதன் நோக்கத்திற்கு மாறாக உபயோகிக்கப்பட்டது. எனினும் நிறுவனமானது பணிப்பாளரின் குடியிருப்புக்காக வேறொரு கட்டடம் ஒன்றை ரூபா. 35.000 மாதாந்த வாடகைக்கு பெறவேண்டியிருந்தது.	கருத்திற்கொள்ளப்பட்டது. பணிப்பாளரின் குடியிருப்பானது பணிப்பாளரின் பாவனைக்காக சீரமைக்கப்பட்டபோதிலும் சுகாதார நிலையம் மற்றும் வழங்கல்கள் களஞ்சியசாலையினதும் அவசர			

		தேவையினை கருருத்திற்கொண்டு பணிப்பாளரின் சம்மதத்துடன் அது 2012ம் ஆண்டிலிருந்து இத்தேவைகளுக்காக பாவிக்கப்பட்டது.
(இ) நிதிப்பயன்பாட்டின் கீழ்		
(1)	2013 ஆம் ஆண்டில் ரூபா. 10.832.346 முலதன மானியத்தின் கீழ் முலதன வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டு வங்கி நடைமுறை கணக்கில் 13 ஓக்டோபர் 2016 வரை குறித்த நோக்கத்திற்காக பாவிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.	கருத்திற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த சு.வி.நி.அ.க. நிறுவனத்தில் தொழிநுட்ப அதிகாரிகள் இருக்கவில்லை. ஆகவே, நிலுவையானது அடுத்த வருடங்களுக்காக கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிதியானது தற்போது பாவிக்கப்படுகிறது.
(2)	தகவல் தொடர்பு அபிவிருத்தி செயல்திட்டம், மாணவர் மையப்படுத்திய கற்றல் செயற்திட்டம் மற்றும் ஆய்வு பலப்படுத்தல் செயற்திட்டங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா. 37.7 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிதியானது வங்கி நடைமுறை கணக்கில் 2014 இலிருந்து வைப்பில் கிடந்தது.	
(ஈ) 03 பகுதி நிரந்தர விரிவுரை மண்டபங்களின் கட்டுமானம்		
	சேயலாக்கற்றன்மையை கருதாமல் பல்கலைக்கழகமானது பகுதி நிரந்தர விரிவுரைமண்டபங்களை கட்டுவதற்காக ரூபா. 10.708.750 பெறுமதியான தொகையை கட்டி குத்தகைகாரர்களுக்கு 2013 ஆம் வருடம் வழங்குகிறது. எனினும் இந்த விரிவுரை மண்டபமானது சரியாக காற்றோட்டமளிக்காமையினால் மாணவர்களின் விருப்பமின்மையினால் பாவிக்கப்படாமலுள்ளது.	கருத்திற்கொள்ளப்பட்டது. ஆயினும் பகுதி நிரந்தர மண்டபங்கள் மாணவர்களினால் கருதப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
4.7 மனிதவள முகாமைத்துவம்		
(அ)	02 ஜூலை 2012 ஆம் திகதியிலிருந்து களஞ்சிய காப்பாளருக்கான பதவி வெற்றிடமாக இருந்தது. நிரந்தரமான அதிகாரி நியமிக்கப்படாமல் கிழக்கு பல்கலைக்கழக களஞ்சிய பொறுப்பாளர் பதில் கடமைகளில் ஈடுபட்டார்.	இடைநிறுத்திய பின்னர் களஞ்சிய பொறுப்பாளர் தொழில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து அது முடிவுறாமல் இருக்கிறது. அந்த வழக்கு முடிவுறாமல் இருப்பதன் காரணமாக இந்த வெற்றிடத்தை நிறப்ப முடியாது.
(ஆ)	1 ஜனவரி 2013 இலிருந்து 7 ஓக்டோபர் 2016 வரை 3 கல்விசார் ஊழியர்கள் அதாவது விரிவுரையாளர்கள் (தகுதிகாண்) மற்றும் கட்டில் மற்றும் செவிப்புல தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் நியமிக்கப்படவில்லை.	அது ஏற்கெனவே விளம்பரப்படுத்தப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது. எனினும் பொருத்தமான விண்ணப்பதாரிகள் இல்லாத காரணத்தினால் நிரப்பப்படவில்லை. தற்போது மீண்டும் விளம்பரப்படுத்தப்பட்டு நேர்முகப்பரீட்சைக்கான திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.
(இ)	மீள்நடைமுறை வருடத்தில் 18 தற்காலிக விரிவுரையாளர்கள் இருந்த போதிலும் 5 தற்காலிக விரிவுரையாளர்களுக்கான பதவி வெற்றிடம் காணப்பட்டது.	நிதி ஏற்பாடுகளை கருத்திற்கொண்டு வெளியாகும் மாணவர்களின் திறமை அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக நியமனங்கள் வழங்கப்படுவது நடைமுறையிலுள்ளது.
5. பொறுப்புடைமையும் நல்லாட்சியும்		
5.1 நிதி கூற்றறிக்கைகளை முன்மொழிதல்		
	02 ஜூன் 2003 ம் திகதிய பொது தொழில்களின் கூற்றறிக்கை இல. பிஈடி/02 இற்கேற்ப நடைமுறை மீள்பார்வையிலுள்ள வருடத்துக்கான நிதியியல் அறிக்கையானது வருட முடிவின் கீழ் 60 நாட்களில் கண்டிப்பாக கணக்காய்வுக்கு நிதி அறிக்கையிடப்படவேண்டும். எனினும் 4 மாத தாமதத்தின் பின்னர் நிதியியல் கூற்றறிக்கையானது 10 ஜூன் 2016 இல் அறிக்கையிடப்பட்டது.	கருத்திற்கொள்ளப்பட்டது. இது எதிர்காலத்தில் சரி செய்யப்படும்.

5.2 பொருட்கொள்வனவுத்திட்டம்	
சேயற்பாட்டு திட்டங்கள் அடங்கிய பிரதான பொருட் கொள்வனவு திட்டமானது பிரிவு 4.2.1. (ய) மற்றும் 4.2.3 பொருட்கொள்வனவு வழிமுறைகளுக்கேற்ப மூன்று வருட காலத்தினுள் நிறைவேற்றப்படவேண்டியவை சேயற்படுத்தப்படவில்லை.	கருத்திற்கொள்ளப்பட்டது. நடைமுறையிலுள்ளவாறு ஒரு வருடத்துக்கான பிரதான பொருட் கொள்வனவு திட்டமானது தயாரிக்கப்பட்டது. எனினும் பொருட்கொள்வனவு வழிகாட்டல்கள் 2016 இலிருந்து சேர்த்துக்கொள்ளப்படும்.
5.3 உள்ளக கணக்காய்வு	
இருந்தபோதிலும் உள்ளக கணக்காய்வானது இடர் மேலாண்மையை மதிப்பீடு செய்து முன்னேற்றுவதற்காக. நல்லாட்சி.தொடர்ச்சியான விடயங்கள் சம்பந்தமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் நிறுவனத்தில் 2005 ஆம் ஆண்டிலிருந்து நிறுவப்படவில்லை. எனினும் நடைமுறை வருடத்தில் பதில் செயற்பாடுகளுக்காக ரூபா. 143.110 ஆனது கிழக்கு பல்கலைக்கழக உள்ளக கணக்காய்வாளருக்கு நிறுவனத்தில் வெற்றிடமாகவுள்ள கணக்காய்வாளர் பதவியை மேற்கொள்வதற்கு செலுத்தப்பட்டது.	கருத்திற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே உதவி கணக்காய்வாளர் பதவியினை நிரப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. க.வி.அ.க. நிறுவனத்தில் உள்ளக கணக்காய்வு பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
5.4 வருடாந்த கணக்கெடுப்புக்குமுனின் நடவடிக்கை	
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 10 ஏப்ரல் 2013ம் திகதிய சுற்றறிக்கை இல. 04/2013 இற்கேற்ப வருடாந்த கணக்கெடுப்பு குழுவானது நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் அறிக்கையானது கணக்காய்வாளர் நாயகத்திற்கு 17 மார்ச் 2016 இற்கு முன்னர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் 30 ஜூன் 2016 வரை கூட நிறுவனமானது கணக்கெடுப்பை நடாத்தவில்லை.	2013, 2014 ம் வருடங்களின் வருடாந்த கணக்காய்வின் போது குறைபாடாயிருந்த சில பொருட்களுக்கும் பாவிக்கப்படாத பொருட்களுக்குமான விசாரணைகள் நடத்தப்பட்டது. முகாமைத்துவ சபையிலிருந்து பொருட்கள் அழிக்க அல்லது ஏலத்தில் விற்பதற்கான அனுமதி பெறப்பட்டது. தற்போது ஏல நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொருட்களை அழித்தபின் அல்லது ஏலத்தின் பின்னர் 2015 இற்குரிய கணக்காய்வு நடாத்தப்படும்.
6. நடைமுறையும் கட்டுப்பாடுகளும்	
நடைமுறையிலும் கட்டுப்பாடுகளிலும் உள்ள குறைபாடுகள் காலத்துக்கு காலம் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்வரும் பகுதிகளின் கட்டுப்பாடுகளுக்கு விசேஷ கவனம் தேவைப்படுகிறது.	
(அ) நிலையான சொத்துகள் மீதான கட்டுப்பாடு : மதிப்புக்குறைந்த சொத்துகளின் பொதுவான பெறுமானம் முன்வைத்தல்.	
(ஆ) ஒப்பந்த நிர்வாகம் : சிதறிய பாதிப்புகளை மீளப்பெறுதல். விரிவுகளுக்கான அனுமதி மற்றும் ஒப்பந்த உடன்படிக்கைகளுடன் ஒத்துப்போதல்.	

டாக்டர். எஸ்.ஜெயசங்கர்
பணிப்பாளர்
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை

25.11.2016